



வருடச்சந்தா (அடுத்த மாதம் முதல்) போஸ்டேஜ் உள்பட ரூ. 2-8-0

[வத்கிரங்க பிரகாசங் ஸபையில் மேம்பார்களாகச் சேர்ந்தவர்கள்
இதற்காகச் சனிச் சந்தா சேருங்கவேண்டா]

ஸ்ரீராமா நுழைன்.

ஸ்ரீ வைஷ்ணவ ஈம்பிரதாய தந்துவங்களை யுணர்ந்த
மாதாந்தோறும் வெளிவரும் பந்திலிங்க

24

மொய்த்த வெக்டிவினையால் பல்லூட்டிதாறும் முத்ததனுல்
எய்ததொழில்கேன் முன்னாள்களைவ்வார் * இன்றுகண்டுயர்க்கேன்
பொய்த்தவர்ப்போற்றும் புலச்சமயங்கள் கிலத்தவியக்
கைத்தறையின்குரானத் திராமாலுசவையும் கார்தன்னியே.

மத்ராஸ்

ஸத்கிரந்தப் பிரகாசன சபையின் வெளியீடு

கிடைக்குமிடம் :-

P. B. அண்ணாங்காராரியர், க்ரந்தமாலா ஆபிள், காஞ்சிபுரம்

10-9-1950

தி:

ஸ்ரீராமாநுஜன் 24

ஸ்ரீ வெங்கை ஸம்பிரதாய தத்துவங்களை யுணர்த்த
மாதந்தோறும் வெளிவரும் பத்திரிகை.

[மதராஸ் ஸத்தரந்த ப்ரகசந ஸபையின் வெளியீடு]

ஆசிரியர் : ஸ்ரீ காஞ்சி. பிரதிவாதி பயங்கரம் அன்னங்காராசாரிமி.

2 லம்

10—9—50

12 இதழ்

ஸ்ரீராமாநுஜன் அன்புடல் அறிவிப்பது.

அன்பர்களே !

மாதந்தோறும் தவறுத வெளிவந்து கொண்டிருக்கின்ற கழது பத்திரிகைக்கு இன்ற இரண்டாமாண்டு பூர்த்தியரகிட்டது. அடுத்த திங்களில் மூன்றாண்டு தொடக்கமாகின்றது. இதுவரையில் இடையூறின்றி இப்பத்திரிகை வெளிவருவதற்கு அவஸ்தபமாகிறுக்கும் பகவத் பாகவத கருணையானது இனி மேறும் குன்றுத குறையாத வளர்ந்தேங்கு மென்பதில் ஜூயீமான்றல்லை. ஆயிரும் சுக்கருணையை காம் ஸயியமாகப் ப்ரார்த்திக்கவும் மூன் வருகிறோம்.

இப்பத்திரிகையின் நடைமுறை கீழ்க்கண்டு வருஷங்களிற் பே. ஸ்லைமல் அடுத்த மூன்றுவது வருஷத்தில் அன்பர்களுக்கு அதிகமான ஸெல்கியத்தையளக்குமதாகு மென்பதை அவரவர்கள் ஊன்றிக் கவனிக்கவேணும். இதைப்பற்றி ஏற்கெனவே காம் தெரிவித திருப்பதை இப்போதும் விளக்கமாகத் தெரிவிக்கவேணும். இந்தப் பத்திரிகையானது சென்னை ஸத்காந்த ப்ரகசன ஸபையின் சார்பாக உடைபெறுவதால்ல எடு. ஸபையில் 250 ரூ. அல்லது 100 ரூ. செலுத்தி பேட்டான்களாகவும் கூப்புமெம்பர்கள்: கவும் சேர்க்கிறுப் பவர்களும் இனி சேரப் போகிறவர்களும் இந்தப் பத்திரிகைக்காக ஒரு பைஸாமும் செலுத்த அவசியமில்லை. அந்த ஸபையில் ஆர்டினரி மெம்பர்களாக சேருமுறைகளும் இப்பத்திரிகைக்காகத் தனியே சுந்தர செலுத்தவேண்டா. ஸபையின் மெம்பர்களாகச் சேராமல் இப்பத்திரிகை மாத்திரம் பெற விரும்புவர்களே இதற்குத் தனியாகச் சுந்தர செலுத்தவேண்டும்.

ஸபையின் ஆர்டினரி மெம்பர்கள் செலுத்தவேண்டிய வருடச் சுந்தர 15 ரூபாயென்றும், இப்பத்திரிகைக்கு மாத்திரம் செலுத்தவேண்டிய வருடச் சுந்தர 4 ரூபா பென்றும் இதுவரையில் ஏற்பட்டிருந்தது. இனி இந்த விதம் மாற்றிட்டது. ஸபையின் ஆர்டினரி சுந்தர ரூ. 1-க்கு 10 ரூ. மாத்திரமே. (அந்த சுந்தர செலுத்தாதவர்களுக்கு) இப்பத்திரிகைக்கு மாத்திரம் வருடச் சுந்தர 2—8—0 மாத்திரமே.

ஒரு மாதத்திற்கு கோகாப்ராமான 10 பங்களை வியாஸங்கள் கொண்ட பத்திரிகை யும், மற்றிருமாதாக தில், சௌச்வதபுத்தகங்களையும் சேகரித்து வைத்துக் கொள்ளக்கூடிய உரை நல்களின் பார்க்கைக் கொண்ட ஸ்ரீராமாநுஜன் 10 மாதங்களிலே வெளியிடப் பட்டுவரும். 10 ம். சுந்தர செலுத்தமவர்களுக்கு 12 மாதங்களிலே பத்திரிகைகளும் ஸ்ரீராமாநுஜன் கிடைத்தவரும். தபால் செலவுக்காகத் தனிப்பட ஒரு பைஸாவும் செலுத்த வேண்டுவதில்லை. 2—8—0 ரூ. செலுத்தமவர்களுக்கு ஒன்று கிட்டெராமாநுஜன் பத்திரிகை மாதத்திற்கும் கிடைத்தவரும். ஒவ்வொரு பத்திரிகையிலும் 24 பக்கங்கள் கொண்ட மூன்று பார்க்கைகள் கேர்க்கப்படும். உரைப்புத்தகங்களைக் கொண்டு வெளிவரும் ஸ்ரீராமாநுஜன் அதைப்புவேமாகையால், மிகவும் எஞ்சிகையையாடுத்து பார்க்கைப் பிரித் தெடுத்துச் சேர்த்துப் புத்தகமாக பயின்டு செய்து கொள்ள அனுகூலமாகவே விருக்கும். இநில் வெளியிடப்படும் புத்தகங்கள் மிகவும் அவசியமானவைகளே யாரும்.

பல மாதங்களாக வெளியிடப்பட்டுவரும் ஸ்ரீராமாநுஜன் வியாக்கியானத்தில் பூர்வ சதகம் இப்பத்திரிகையில் முடிந்துவிட்டபடியால் அந்த பார்க்கைப் பிரித்தெடுத்துப் புத்தகமாக பயின்டு செய்து கொள்ளலாம். முடியில் வைக்கப்பட்டிருக்கிற டைட்டல் பேறைக் கிழித்தெடுத்து முதல்வேலைவத்து பயின்டு செய்யித்துக் கொள்க. இனி உத்தரசதக வியாக்கியானம் வெளிவரும். ஐந்திற்மீண்டுமாலா என்னுமொரு க்ரங்கம் இதில் ஆரம்பம் செய்து 20 பக்கம்மட்டுமே வெளியிட்டிருக்கோம். அதனும் இனிப் பூர்த்தி செய்யப் படும். எதுவும் அரை குறையாக விற்கா தென்பதை அன்பர்கள் அறிக.

பழைய சுந்தர பாக்கியுள்ளவர்கள் புது வகைத்துச் சுந்தரவையுஞ் சேர்த்து உடனே அனுப்பவேணும். 5—10—50 தேதிக்குள்ளரக அடுத்தவருடத்துச் சுந்தரவை அனுப்பாதவர்களுக்குப் பத்திரிகையோ ஸ்ரீராமாநுஜன் அனுப்ப இயலாது. ஆகவே அவரவர்கள் விரைவில் சுந்தரத் தொகையை அனுப்பித்தாலேவண்டும். யாவருமே 10 ரூ.. சுந்தர செலுத்தி ஸபை மெம்பாரகச் சேர்ந்து மாதக்தோறும் பத்திரிகையைப் பெறவது கலம். அதற்கு ஸௌகரியக் குறைவாகவுள்ளவர்கள் 2—8—0 சுந்தர செலுத்தி ஒன்று கிட்டெரா மாதம் பத்திரிகை பெறக்கூடவர்கள்.

மதராஸ் வாலிகள் மாத்திரம் தாங்கள் செலுத்தும் சுந்தரவை “ஸ்ரீராமன் காரல பாடி. ராதாகிருஷ்ணய்யர். 147, அண்ணுப்பிள்ளைத் தெரு, ஜி. டி. மதராஸ்.” என்பவரிடம் செலுத்தலாம். மணியார்டர்கள் யாவும் காஞ்சிபுரம் க்ரங்கமாலா ஆபிளாக்கு அனுப்பப்பட வேண்டும்.

இப்படிக்கு
மானைஜர் ஸுந்தரந்தப்ரகாசந ஸபை,
மதராஸ்.

முக்கியமான அறிவிப்பு.

சேன்னை ஸத்கரங்க ப்ரகாசந ஸபைக்கு மூன்றும் வருஷத்து ஆர்டினரி சுந்தர ரூ. 15 செலுத்தினவர்களுக்கு இதுவரையில் ஸ்ரீராமாநுஜன் 12 ஸ்ரீராமாநுஜன் 1, 2, 3, 4 லக்கமிடப்பெற்ற நான்கு புத்தகங்களும் அனுப்பப்பட்டிருக்கின்றன. 5 லக்கமிடப்பெற்ற ஐந்தாவது புத்தகம் விரைவில் அனுப்பப்படும். அத்தோடு அந்த சுந்தர பூர்த்தியாகிலிமே. அந்தப்படி நான்காம் வருஷ சுந்தர ரூ. 10 லிரைவில் அனுப்புக.

ஸிராசம் :— ஸுந்தரமாலா ஆபிள், காஞ்சிபுரம்.

பத்ரிகைகள்.

ஸ்ரீ வைஷ்ணவ ஸம்பரதாயத்தில் சீசேஷப்பற்றுள்ளவர்கள் இந்த ஸம்பிரதாயத்திற் குச் சார்பாக கடைபெறும் பத்திரிகைகளை வரவழைத்து வரலிக்க ஸிரும்பக்கூடியரதால் அன்னவர்களுக்காக இச்சிறு விளம்பரம் வெளியிடப்படுகிறது.

1. க்ருளிம்ஹம்பிரியா. ஸ்ரீமத்தேரூபில் மடத்தின் சார்பாக இப்பெயர்ப்புண்ட பத்திரிகை ஏழூட்டு வருஷமாக மாதத்தோறும் வெளிவங்கு கொண்டிடுகிறது. இதில் பல பண்டிதர்கள் எழுதும் வியாஸங்கள் வெளிவருகின்றன.

2. பக்தன். சென்னைத் திருவல்லிக்கேணியிலுள்ள சில பிரூகர்களால் ஒரு வருஷத்திற்குள்ளாக ஆரம்பம் செய்யப்பட்ட பத்திரிகை இது. ஆனால் மாதத்தோறும் வெளிவருவதன்று, மூன்று மாதங்களுக்கு கொருமுறை வெளிவருவதாம். டிதியும் பல பெரியர்களின் வியாஸங்கள் வெளிவருகின்றன.

3. ஐகன்மோகினி. இது திருவல்லிக்கேணியிலிருக்கு இருப்பத்தைக் குறிப்பிட்டு வருஷங்களுக்குமேலாக மாதத்தோறும் வெளிவரும் ஸாப்ரவித்தமரன் பத்திரிகை. இது ஸ்ரீ வைஷ்ணவ ஸம்பிரதாய தத்துவங்களை வெளியிடுத்தற்கென்றே தோண்றியர்ன்றுமிலும் வையாது குணமாக அத்தகைய வியாஸங்களும் இதில் வெளிவருவதுண்டு.

4. ஸ்ரீக்ருஷ்ண. இது ஸமீபகாலத்தில் ஆரம்பமாகி ஆங்கில பாலையில் கடைபெற்றவரும் மாதப்பத்திரிகை. புதக்கோட்டையில் மஹராஜாஸ்கலேஜில் ப்ரெபாலைய் விளக்கும் ஸ்ரீமான் A. ஸ்ரீவிவாஸராகவாசாரியர் M. A. அவர்கள் இப்பத்திரிகைக்கு ஆசிரியர். பரம்பே மகாங்காத்தில் வாழும் சில பெரியர்களின் ப்ரேரங்களை தீட்டிக் கொடுக்கிறார்கள். வைஷ்ணவ ஸம்பிரதாயத்தை நன்கற்கு பல பெரியர்களின் வியாஸங்கள் இதில் வெளிவருகின்றன. சிறந்த காகிதத்தில் அழிய அழைப்பில் வெளிவருகின்றது இது.

5. ஹிங்கி பத்திரிகைகள். வட இந்தியாவில் யனைடெட் ப்ராயின்ஸில் பட்ரேலி பென் னும் மாங்காத்தில் ஆசார்ய பிடா திபதி ராகவாசார்ய ரெண்பவர் தென்னுட்டு ஸ்ரீ வைஷ்ணவ பண்டிதர் ஸ்ரீ வைஷ்ணவ ஸம்பிரதாயத்திற்குப் பலமுகமான ப்ரசாரங்கள் செய்து வருகிறார். இவர் ஹிங்கி பாலையில் இரண்டு பத்திரிகைகளுக்கு ஸம்பாத்காராயிருக்கு வருகிறார். (1) க்ருளிம்ஹம் ப்ரியா என்னும் பெயராலேயே ஸ்ரீமத்தேரூபில் மடத்தின் சார்பில் ஒரு ஹிங்கி பத்திரிகையும், (ஸ்ரீ வைஷ்ணவ) ஸம்மோக பத்திரிகா என்றாலும் ஹிங்கி பத்திரிகையும் மாதக் தோறும் இவர் கடத்தி வருகிறார்.

6. தேலுங்கு பத்திரிகைகள். கமது ஸத்கரங்க்க ப்ரகாசக ஸபையிலிருக்கு ஸ்ரீ ராமாநுஜ னென்கிற தமிழ்ப்பத்திரிகை வெளிவருவது போலவே இப்பெயரே கொண்ட தெஹங்கு பத்திரிகையும் மாதத்தோறும் வெளி வருகின்றது பல வருஷங்களாக. இதில், காலாபிர திவ்யப்பிரபங்கங்களுக்கு ஸம்ஸ்க்ருத பாலையிலும் தெஹங்கு பாலையிலும் இரண்டு மகைகள் வெளியிடப்பட்டு வருவது சீசேஷம். இதுவரையில் 250 பாசரகங்களுக்கு வெளிவங்களுது. (2) மேற்கு கோதாவரியைச் சேர்ந்த பேண்டபாடு வென்னும் ரொமத்திலிருக்கு

பூரීவஷணவ பத்ரிக என்னும் பெயரால் ஒரு தெஹங்கு பத்ரிகை பல வருஷங்களாக வெளி வருகின்றது. (3) கிழக்கு கோதாவரியைச் சேர்க்க அர்த்தமூர் என்னும் கிராமத்திலிருங்க பக்திவேதிக என்னும் பெயரால் ஒரு தெஹங்கு பத்ரிகை ஸமீப காலத்தில் வெளிவரத் தொடங்கியிருக்கின்றது. இப்பத்ரிகையின் ஆசிரியர்கள் ஆங்கிர தேசத்தில் ஸ்ரீ வைஷ்ணவ மத ப்ரசராத்தைப் பல வருஷங்களாகப் பல முறைகளில் வெகு முன்னேற்றமாகச் செய்து வருகிறார்கள். இரண்டு மரதங்களுக் கொருஞ்சை ஒவ்வொரு தலை கரிக் பண்டித பரிஷத்து கூட்டில் பல பண்டிதர்களின் கொண்டு உபயாணங்கள் செய்விக்கிறார்கள்.

7. ஸம்மல்க்ருத பத்திரிகை. ஸ்ரீ வைஷ்ணவ ஸம்பிரதாயத்துவங்களை வெளியிடுதற் கென்றே எம்மால் வைதிகமனோஹரா என்கிற ஸம்மல்க்ருத பத்ரிகை எழுத்டு வருஷங்கள் மாக கடத்தப்பட்டுவருகிறது. ஸம்மல்க்ருத பாஷாமிமாளிகள் எங்குமே மிகக் குறைந்திருப் பதால், சென்ற வருஷத்திலிருங்க இதை மாதக்தோறும் தவழுமல் கடத்திவர ஜெளகரியமில் ஈரம் இரண்டு மூன்று மரதங்களுக்கொரு முறையாக கடத்திவருகிறோம். வைஷ்ணவ ஸாதா என்கிற ஹிங்கிபாஷைப் பத்ரிகை எம்மால் பல வருஷங்களாக மாதக்தோறும் கடத்தி வரப்பட்டு வந்து ஒருவருஷங்காலமாக கடத்தப்படவில்லை; அச்சுக்கூடத்தின் ஜெளகரியமில் ஈரமையும் நம்முடைய அவகாசக்குறைவுமே இதற்குக் காரணம்.

ஷாஷ்டி பூர்த்தி நினைவுமாலை.

இப்பத்திரிகையின் ஆசிரியரான ஸ்ரீமத் P. B. A. ஸ்வரமிகளுக்கு இவ்வருஷம் பக்குளித்தின்கள் விராக்தித்தில் ஒஷ்டப்யப்த பூர்த்தியாகிறபடியால், நமது ஸ்வாமிகளால் வெகு காலமாக வெளியிடப்பட்டுவரும் சியாக்கியானங்களில் பூர்த்தியடையாமலிருக்கும் பகுதிகளைப் பூர்த்தியெய்திப்பதற்கும் இன்னமூம் அவச்யமான க்ரங்தங்களை வெளியிட விப்பதற்கும் ஒன்றிடப்பட்டுவரும் அவச்யமான க்ரங்தங்களை வெளியிடுவதற்கும் ஒன்று ஜனவரி மாதத்தில் ஆரம்பம் செய்யப்பட்டு மூன்று ஸஞ்சிகைகள் வெளியிடுவன. ஒவ்வொரு ஸஞ்சிகையிலும் 60 பக்கங்கள் வெளியிடப்படுவதென்ற சியமம் கொண்டு அப்படியே 3 ஸஞ்சிகைகளில் 180 பக்கங்கள் வெளியிடப்பட்டன. ஆனால், பூர்த்தி செய்ய வேண்டிய சியாக்கியானங்களும் மற்றும் வெளியிடவேண்டிய நூல்களும் விசேஷமாக இருப்பதனால் மீர் 30 பக்கம் என்கிற கணக்கில் வெளியிடப்படுப் பயனில்லை யென்றும், ஸஞ்சிகைகளாக வெளியிடுவதற்கும் தருப்பதிலிலை யென்றும் தெரிகிற ஒவ்வொரு க்ரங்த மாகவே மூட்டது வெளியிடுதல் கல மென்று சிக்சயித்து அப்பணி விரைவாக கடத்தப்பட்டு வருகின்றது. இக்கிளைவுமாறியின் முதல் மாராகப் பூர்வாசார்யவைபலமும், இரண்டாவது மாராக நித்யாதாங்கேய ஸ்தோத்ரமாலாவும் [இதில் மிக அவசியமான 17 ஸ்தோத்ரங்கள் மிக விளக்கமான உரையுடையன்ன]—சென்ற மாதத்தில் வெளியிடப்பட்டன. இதை காஞ்சிபுரம் க்ரங்கமாலை ஆலீலிதும் மதாங்களில் [கிழ்க்கண்ட கிளாஸ்மூன்ஸ்] ஈடுபோனிடத் திடும் கிடைக்கும். திருவாய்மொழி எட்டாம்பத்துக்கு ஸ்ரீ ஸ்வாமியின் திவ்யர்த்த நிபிகையூரை ஸ்ரீவைஶ்வரங்கள்தெவளியாக்கியானமூம் அச்சாகி மூட்டிருக்கின்றன. அவை அடுத்த வராத்தின் வெளியாகும். திருவாய்மொழி-ஒன்பதாம்பத்து பத்தாம்பத்துக்களின்

திவ்யார்த்த தீவிகையுரையும் அச்சாகி அனேகமாக முடியுக்கருவரவிலூக்கின்றது. பெரும் பாலும் மாதங்களை ஒவ்வொரு புத்தகம் வெளிக்குவதும், ஏதுப்புறங்களில், அடிமேலுக்கோ, காஞ்சிபுரம் கரந்தமாலையாபீஸாக்கோ எழுதித்தகுவி தங்கொள்ளலாம்.

சென்ற ஜனவரி பிப்ரவரி மார்ச்சு மாதங்களில் வெளிவச்சு இங்கினைவுமாலையின் மூன்று ஈஞ்சிகைகள் யார்யாரிடமுள்ளனவோ அவரவர்கள் அவற்றை மறவாமல் காஞ்சிபுரம் கரந்தமாலை ஆபீஸில் அனுப்பிவதைத்துப் பூர்த்தியான புத்தகங்களைவே பெற்றுக் கொள்வார்களாக.

இதற்காக டொனேஷனும் உபகரிக்குமவர்களுக்கு ஷே புத்தகங்கள் பேரஸ்டு மூலம் தவறுத வந்து சேரும், அப்போதப்போது விலைகொடுத்து வாங்கிக்கொள்ள விருப்ப முடையவர்கள் தக்கன் பெயர்களை ஆபீஸில் பதிவுசெய்துவைப்பது கலம்.

இப்படிக்கு,

7—9—50

பண்டிட P. R. வரதாசாரியன்,

15, தங்கசாலைத்தெரு, P. T. மத்ராஸ்—3.

முக்கியமான மனப்பழக்கம்

எம்பெருமானாரப் போற்றும் மக்களாக ஸூதிவைஷ்ணவ ஈம்பிரதாயத்தில் ஜனிக்கும் பரக்கியம் பெற்ற மஹாங்களுக்கு இவ்விஷயம் தெரிவிக்கவேண்டிய ஆவிச்சயிலையாயிலும் நாம் கப்புடைய சாபலத்தினால் தெரிவிக்க விரும்புகிறோம். பகவத் விஷய ஜான்யாதி கர்த்த காலசேஷப்பக்களில் ஜாற்றமில்லாதவர்கள் எப்படி விருத்தாலும் கேள்வியில்லை; அதில் ஜாற்றமுள்ளவர்கள் மிக முக்கியமாக ஒருவகை மனப்பழக்கம் செய்து கொள்ளவே வேண்டும். அஃதாவதெண்ணில்; நம்மைப்பற்றிப் பிறர் குற்றமாகவே குறையாதவோ எது கூறினாலும் சித்தத்தில் சிறிதும் விகரமின்றபே உல்லாஸமாக கிருக்கப் பழக வேண்டும். உண்மையில் கம்மிடத்தில் குணங்கள் மெலித்த தோலுக்களே மலிக்கு சிட்குமுகமதீரால் அப்படிப்பட்ட தோலுக்களை கேரிவே மறைவிலோ எடுத்துரப்பாளரேல் ஆவர்களை நாம் கமக்கு மறோபகாரம் செய்தவர்களாக சினைக்க வேண்டும். “குணக்கதலிலிக்கியாத” என்று வேதாங்கத தேசிகன் பணித்த-முறையில் கம்மிடத்தில் ஸ்வஷ்ப குணங்களுமிருக்கவரம். அதைப் பிறர் பாரத்திப் புகலவேண்டுமென்று நாம் ஆசைப்படுவது தகுதியுண்று.

குற்றத்தைக் குற்றமாகவும் நற்றத்தை நற்றமாகவும் கொள்வதைக்கிட, குற்றத்தை யும் நற்றமாகக் கொள்வதே கலமென்று பெரியார் கூறுவதால் இத்தகைய நம்மாய்ந்த சில மஹாங்கள் தம்முடைய வாதஸ்ஸு குணத்தின் மறியிமையினால் குற்றங்களில் சிறிதும் கண் வைத்திடாயல் நற்றமாகவே பாராட்டிப் புகழ்வர்களெனிலும் அந்தப் புகழ்ச்சியில் நாம் மயக்கியிடக்கூடாது. ‘இவர்கள் கம்மிடத்தி வில்லாதவற்றை ஏற்றட்டுக் கொண்டாடு கிறார்கள்’ என்றே நாம் உள்ளபடி வினைக்க வேண்டும். குற்றங்குறைகளைக் கூறு மவர்களே ஈட்யவாதிகள். கம்மிது பிறர்க்குறைகிற குற்றங்குறைகள் உண்மையாக கம்மிடத்தில் இல்லாதவற்றைப் பிறர் சொல்லார்கள் என்றும், கமக்குக்கெறியாதபடி கம்மிடத்தில் இருப்ப பவைகளையே பிறர் தெரிக்கு சொல்லுகிறார்கள் என்றும் நாம் வினைக்க வேண்டும்.

ஏதற்காக இப்படி விளைப்பது? கம்முடைய குற்றமேர கற்றமேர கமக்குத் தெரியா மலிருக்குமோ? பிரச் பொருளமயினுறும் மற்றும் பலவகைக் காரணங்களினுறும் கீழ்த் தெளி பல குற்றங்களை ஏற்டுக் கூறினால் அவற்றை காம் எதற்காக இசையவேண்டும்? உள்ள குற்றமரவிகுஞ்சால் இசைக்குத் தெரிவோம்; இல்லாத ஏற்டுக் கூறுகிற குற்றமரவிகுஞ்சால் மறுப்போம்—என்று இங்களே சிலர் வாதம் செய்யக்கூடும். அன்னவர்களுக்கு காம் சொல்லுவதாலும், “உள்ள குற்றமரவிகுஞ்சால் இசைக்குத் தெரிவோம்” என்று இவ்வளவாவது சொல்லுகிறீர்களே, இதேவே பரமான்த்தம்; உள்ள குற்றங்களையும் இல்லை செய்வரச் மலிந்த இவ்வுகில் உள்ள குற்றங்களை உள்ளபடி ஒப்புக்கொள்வரச் சிலராவது தேற்றுஞ் சுதொப்பதின்ப் ருண்டோ? இல்லாத ஏற்டுக் கூறுகிற குற்றங்களை நீங்கள் மற்றக்கூறினாலும் உள்ள குற்றங்களையாவது ஒப்புக்கொள்வதற்காக உக்கிழேம் என்பதே.

ஆனால், உண்மையில் கம்மிடத்து இல்லாத குற்றங்குறைகளைப் பிரச் பெற்றுக் கூறகிறார்களென்று விளைப்பது மிகவும் தவறு. வேதாங்க தேசிகன் ஸாபாவித நீயில் ஓர் அந்புதமான ஸாபாவிதம் பணித்துள்ளார்; அதாவது, * வஸந்தி வரைஷா செந்திரங்கு ஸவதெவி, வதொவி தெவஹாணாரா சிவர்த்திடி ஹஸ்தி உயிரா சொஷாஜாத் ஹோஷி=பஷ்யதி பரேஷி தோஷாக் அலதோபி, ஸதோபி கைவ குணங், லிபரிதமிதம் ஸ்வ ஸ்பிக் மறியா மோஹாஞ்ஜுலஸ்யைஃ: * என்பதாம். இதன் பொருளாவது, பிறரிடத்தில் எவ்வளவு குணமிருஞ்சதறும் அவற்றை காம் தெரிந்து கொள்வது கிடையாது; அவர்களிடத் தில் தேவும் இல்லாசிடினும் அது மலிங்கூர சிருப்பதாகத் தெரிந்து கொள்ளுகிழேம்; இது ஸ்வரதம் சிஷ்யத்தில் லிபரிதமாகிறது; (அதாவது) கம்மிடத்தில் மலை மலையாக தேவங்களிருஞ்சதறும் அவற்றிலொன்றுகூட காம் தெரிக்குத் தொன்வில்லை; குணம் வகைசெழும் இல்லாசிடிஞ்சதறும் குணங்கட்டரகவே கம்மை காம் விளைத்துக் கொள்ளுகிழேம்— என்பதார். இது ததிசபோக்கியன்று, யதார்த்த கீர்த்தனமே. கம்மிடத் தன்ன குற்றங்குறைகளை காம் தெரிந்து கொள்ள முடியாதபடி மாயை மறைக்கிறபடியாக பிரச் பாயிலிருக்கே இவற்றை காம் தெரிக்குத்தொன்விடியதாகிறது. பிரச் பொருளமயினுடைய ஏற்டுக் கூறுவதாகவே சிருக்கட்டும். பிறர்க்கு கம்மிட பொருளமயினுப்பதாகவும் கம்முடைய குணங்களையல்லாம் அவர்கள் தேர்வுமாக மாற்றிப் போற்றுவதாகவும் காம் விளைக்கவே கூடாது. இப்படி விளைத்தோமாகில் அது கம்முடைய மிகுஞ்சு ப்ரமமேயாகும். கீழே உதாரணித்த ஸாபாவிதத்திற் கண்டபடி மேஹாஞ்ஜனத்தின் மறிமையே சிது என்று திண்ணமாக எண்ணவேணும்.

சிலர் கம்மைத் தாவித்தலால் கம்முடைய கிடீம் கீழே விழுக்கவிடுமாவென்று இதையே மிகவும் ஆலோசிக்கவேண்டும். உண்மையில் கமக்கொரு கிடீம் உள்ளதா இல்லையா என்கிற ஆராய்ச்சி வேண்டா; பெரிய தெரு கிடீம் கவரத்னகசிதமானத கம் தலையில் ஏற்றிருப்பதாகவே வைத்துக் கொள்வோம். அது சிலருடைய தாவினாகவினும் சிகதக்தொழியுமான என்று விமர்சிக்கவேண்டும். உள்ள குற்றங்களையோ இல்லாத குற்றங்களையோ பிரச் சால் என்றாலும் சொல்லி ஈரும் காடு முகக்கு மெங்கும் பிரசாரம் செய்யட்டுமே. அதனால் கமக்கென்ன கஷ்டமென்று சிறிது சிக்திக்கவேண்டாமா?

த்ருஷ்டத்தில் கஷ்டமென்றும், அத்ருஷ்டத்தில் கஷ்டமென்றும் கஷ்டம் இரண்டு வகைப்படும். ஆழு ஸ்மிக் புருஷர்த்தத்தில் கெடுதி விளைவது அத்ருஷ்டத்தில் கஷ்டமென்ப படும். அப்படிப்பட கஷ்டத்தை இவர்கள் செய்யும் தாஷ்ஜினாக்கள் சிறிதும் உண்டுபண்ண

மாட்டா வென்பது தின்னம். இனி, தருஷ்டத்தில் கண்டமாவது, இவ்வளகில் சிலர் கம்மிடத்தில் கொரவம் வைத்திருக்கால் அது மாறும்படியாகச் செய்வது, யாரேஹும் சிலர் நமக்குப் பொருளுத் தெய்வதாகிறது அதைத் தயிர்ப்பது.....ஆக இப்படிப்பட்ட சில கண்டங்கள் கேருவதே தருஷ்டத்தில் கண்டமெனப்படும். சிலருடைய தாவிஸிகளினால் இப்படிப்பட்ட கண்டம் நமக்கு நேர்க்கு விடுகிறதென்றே வைத்துக்கொள்வோம். இது காம் ஆவலோடு கோவேண்டிய கண்டமல்லவா? மறநூடைய தாவிஸிகளுக்கு எவ்வளவு மதிப்பு கொடுக்கவேண்டுமென்றநியாமல் அவற்றிலே மதிப்புவைத்து மனவேறுபாடு கொள் கின்றவர்கள் மறுஷ்யகோடியிற் சேர்ந்தவர்களாவர்களா? அன்னவர்கள் செய்யும் கொரவமும் ஸத்காரமும் நமக்கு ஏதுக்கு? இந்த கண்டத்தைப் பரமாபமாகவன்றே சிலைக்கவேண்டும், இப்படிப்பட்ட ஈபத்தைப் பெறுவிக்கின்ற வர்த்தகங்களை வரவியிறைக்குமவர்கள் நமக்கு மலேஶாபகாரக்கெளன்றல்லவோ கருத்தக்கவர்கள். அவர்களை தரோஹிகளென்று காம் சிலைப்பது மறுளன்றவா?

அன்றியும், தாவிக்குமவர்கள் எவ்விதமான குற்றங்குறைகளைச் சொல்லித் தாவிக்கிறார்களென்று பார்க்கவேண்டும். இவ்வளகத்தவர்களிடத்திலே எங்கும் ஸம்பாவிதங்களான தோழுங்களைச் சொல்லித் தாவிப்பர்களேயன்றி, அஸம்பாவிதமாய் அழுக்குமவர்களை சில தோழுங்களைச் சொல்லி விக்திக்குமுடியாதன்றே. ஸ்ரீராமக்குஞ்ஜை பகவத் மூர்த்திகளிடத்தும், ஈவலோக பூஜித்தர்களாய் விளக்கின பூர்வாசாரியர்களிடத்தும் இன்றைக்கும் பலர் சொல்லிக் கொண்டிருக்கிற தாவிஸிகளுக்கு ஸாக்ஷியக்களான தாவிஸிகளையே யன்றே நம்மிடத்தும் சொல்லவல்லார். பெரியார்களுக்குக் கிடைத்த ஸத்காரங்களே நமக்கும் கிடைத்தால் இது நமக்கொரு பெருமையென்று காம் சிலைக்கவேண்டாமா? ஈவலூன ப்ரத்யக்ஷமாக எவ்வளவோ தவறுகளை விச்சுறும் செப்தபோருகின்ற வழிப்போக்கர்களைப் பற்றி ஒன்றும் வரய் திறவாமல் பெருமதிப்பாளர்களைப் பற்றியேயன்றே தாஷிக்க குசிகளைகின்றது தாவுகர்களுக்கு.....இங்களே பல விஷயங்களையாராய்க்கால் குற்றங்குறை கள் கூறுவார் பக்கலில் காம் மிகவும் க்ருதஜ்ஞதை செலுத்தவேணுமே பல்லது சிறிதும் வெறுப்புக்கொள்ள இடமில்லை.

*காவுரிஶாஸ்யிதூர்த்த காடுர தூதி யீங்தாடு—காவ்யசாஸ்த்ரவினோதே காலோ கக்கதி தீமதாம் * என்றபடி காவ்ய சாஸ்த்ரவ்யாலக்கங்களினால் மஹாங்கள் போதைப் போக்காளின்றால் அங்கனே போதுபோக்க பரக்கியமற்றவர்கள் தங்கள் போதை எப்படித் தான் போக்குவது? 'அவனப்படி, இவனிப்படி' என்ற எதையாறது சொல்லித்தானே போதைப் போக்கித் தொலைக்கவேண்டும். ஏதோ வொருயித்தில் அவர்களும் மஹாங்களையே சிக்கத்திறும் வாவிறும் கொண்டிருக்கு புனிதர்களாகிறார்கள் என்று உகப்பதல் வலா உரியது. ஆகவே தாவுகர்களென்று சிலரை காம் வெறுப்பது சிறிதும் பொருஷ்தாகு.

ஆனால் இப்படிப்பட்ட மனப்பழக்கம் எவ்வில் தேரூது. அவியாயமாய்த் தாவிக்கிறார்களே யென்று கோபதாபங்களே மிகமிகவுண்டாகும். அப்படிப்பட்ட ஸத்தரப்பண்களில், இதுவரை காம் கீழே விவரித்த விஷயங்களையெல்லாம் ஆர் அமா செஞ்சிற்கொண்டு விவேக சக்தியைச் சிற்று பயன்படத் செய்தால் அதற்கு மேற்பட்ட ஆக்மாணக்தமில்லையாகும். காம் செப்துகொள்ளவேண்டிய மனப்பழக்கங்களில் இதுவே முதன்மை பெற்றுச் சிறக்கும். இங்களே பழகினார் ஒருவரும் வெல்லகில்லார். (*)

வெள்கை வ்யவஹாரங்கள்.

உலகில் உங்கும் ஒரே வகையாகப் பல வ்யவஹாரங்கள் சிதைந்து காண்கின்றன. அந்தவியலறைச் சொற்களின் உண்மை வடிவம் என்ன? என்பதை ஆராய்ச்சி செய்து வெளியிடவேண்டுமென்கிற விருப்பம் மக்குள்ளது. அப்போதப்போது கிணவுக்கு வருகின் நற்றிறைப்பற்றின் ஆராய்ச்சிகளை முறையே வெளியிட்டு வருவோம்.

“ஸ்வாமி திருவள்ளத்தில் என்ன தீர்த்தம்?” என்றும், “ஸ்வாமி திருவள்ளத்தில் சௌரதீஸ்வரம் ஏற்பட்டாப்போன்றுக்கிறது” என்றும் இப்படி பலரும் பல சிடங்களிலும் பேசிவருகிறார்கள். கோபம் என்றும் பொருளை விவகீதித்து தீர்த்தமென்று ப்ரயோகம் செய்துவருகிறார்கள். குளிர்ச்சியென்றும் பொருளதான் தீர்த்தமென்கிற சொல்லுக்கு கோபம் எப்படி பொருளாகுமென்று விமர்சிக்கவேண்டும். உண்மையென்னவென்னில், கீற்றம் என்னாஞ்சொல் அளிவாருமற்றதே. அதற்குக் கோபமென்கிற பொருள் ப்ரயீத்தமானதே, முக்சொல்லை கீத்தம் என்ற வழங்கிவந்தார்கள். அது கீதமாய் கீதளமாயிற்று. இதுவே உண்மை. சிலர் கூறுவது என்னவென்றால், தேஹத்தில் உண்ணம் அதிகமானால் அது தீர்த்தமாகப் பரிணமிக்குமாம்; அது கெடுதலாம். ஆகவே தீர்த்தமென்பதே உண்மையான சொல்வதுவமாயிருக்கல்லமென்று. ப்ருஷ்டதாடாத் தந்தபங்க: என்கிற வெருவார்த்தை வட்டமாழிப் புலவர்கள் சொல்லுவதற்கு; அதுவே இங்கு கிணவுக்கு வரும். ஆயுர்வேத வித்தமான அந்த தீர்த்திற்கும் “ஸ்வாமி திருவள்ளத்தில் என்ன தீர்த்தம்?” என்கிற வார்த்தையிலுள்ள தீர்த்தச் சொல்லுக்கும் யாதொரு ஈம்பந்தமுமில்லையென்பதை அறிவுடையர் அறிவுகள். கீற்றமென்றான் சொல்லே க்ராம்பச் சிதைவாய் தீர்த்தமாகி அதுவே கிழர்ச்சத்திப்பற்றந்தார்களின் வரக்கிறதும் முனுக்கு வருகின்றது.

(2)

ஸ்ரீவைஷ்ணவர்கள் திருமாளிகைகளில் கல்யாணம் ஈடுக்குமிடத்து, பச்சைக்கல் யாணத்தின்றி அக்யாபகர்கள் காச்சியார் திருமொழிலில் வாணமாயிரம் பநிகத்துடன் சீர்பாடல் பர்துவதென்றெல்லாகு பத்ததியுண்டு; அப்போது, “சீர்பாடி களிமண்பாடப்போமே” என்று சிட்டுவதைப் பெறும்பாலும் அளிவரும் கேட்டிருப்பார்கள். அந்த வாக்யத்தின் உண்மையான ஆத்மார்சி எப்படிப்பட்டதென்று விமர்சிக்கவேண்டுவதும் ப்ராப்தம். “களிமண்பாடப்போமே” என்பது ஈம்பந்தமான வாக்யமான்று என்பதை யாவருமறிவர். உண்மையான வாக்யம் விகாரமுற்றிருக்கிற தென்பதை கிடேகிகள் அறிக்கிறுப்பார்கள். அவ்விண்மைவர்க்கும் என்ன வென்று தெரிக்கு கொள்ள வேண்டாமா? “சீர்பாடித் தளிர்பண்படுப்போமே”. என்றிருக்கல்லமென்பார் சிலர். “சீர்பாடித் தனுவும் பிடிப்போமே” என்றிருக்குத் தென்பார் சிலர். ஓவ்வொரு சீர்பாடதுக்கும் அக்யாபகர்கள் தனுவும் பிடித்துத் தம்பூழை பெறுதல் சிலவூர்களில் வழக்கமாகம்; அதையிட்டு “சீர்பாடித் தனுவும் பிடிப்போமே”? என்று சொல்லை கொண்டிருக்காச்சுள்ளும், அதுதான் களிமண்பாடப்போமே யென்று மர்க்கிட்ட தென்றும் சொல்லுகிறார்கள். அதெல்லாம் உண்மையானது. “சீர்பாடிக் களிமின் களிப்போமே” என்பது தன் உண்மை வடிவம். ‘சீர்பாடல் பர்தி கிக்கள் ஈக்தேவுப்படுக்கள், காக்காறும் ஈக்தேஷ்டப்படுகிறோம், என்றபடி. இந்த வாக்கியத்தை இசையிலே சிட்டிச் சொல்லும்போது களிமின்கா லிப்போமே என்று சொல்லி க

கொண்டு வந்தார்கள் முன்னவர். நாள்கூடில் களிமன்பார்வாகவும் டப்பேரமேயாகவும் விகாரத்தைப் பெற்றுழிந்தது.

(3)

எங்கும் திவ்யப்பங்கதம் தொடங்கும்போது ஸாதித்தருளாய் என்றால் ஸாதித்தருளா என்றாலு தொடக்கக்காரர் கைகூப்பிச் சொல்லிகிட்டுப் பிறகு தனியண்களையோ பாசாங் களையோ சொல்லுவது வழக்கமாகக் காண்கிறது. ஓதித்தருளவென்கிறதித் யாரை கேக்கிச் சொல்லுகிறதென்று கேள்வி பிறக்குமே; கோஷ்டியில் பல பெரியோர்கள் எழுத்தருளி யிருக்க, வறைவர் ஒருவர் ஆரம்பம் செய்வது தகுதியன்றால் நியமனம் ஸாதித்தருளவேலூழுமென்று அப்பெரியார்களை கோக்கிப் பார்த்தித்துத் தொடங்குகிறபடியென்ற மஹாஞ்கள் பணிக்கக் கேட்டிருக்கிறோம். பல திவ்ய தேசங்களில் ஸாதித்தருளா வென்று அல்லாமல் காய்த்தருளா வென்றோ சொல்லப் பெரும்பாறும் கேட்டுவருகிறபடியால் எம்பெருமாளை கோக்கித் திருச் செகிசாய்த்தருளவேலூழுமென வேண்டி ஆரம்பம் செய்வதாகக் கொள்ளலாமென்று ஒரு பெரியார் பணித்தார். “மெய்க்கின்ற கேட்டிருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே” என்கிற ஆழ்வார்பார்த்திற்குப் பிரகுதியிருக்குமிது. ஆனாலும் இதை ஒரு ரணமரன் வார்த்தையாகக் கொள்ளலாமேயன்றி இத்தான் உண்மைச் சொல்லுவதுமென்று கொள்ளல்காதென்பது பற்றுடைய கருத்து.

நோய்கவின் சிகித்தை.

சீரம் தோன்றம் போடே வியாதிகளும் கூடவே தோன்றுகின்றன. “டடன் பிறக்தே கொல்லும் வியாதி” என்கிறுக்கள். வியாதியில்லத சீரமே இருக்கமுடியாது. பூர்வாரியர்களின் ஸ்ரீ ஸ-கித்திகளில் “பைசல் கைக, கோய் முக்கைக” என்கிற வெருதிவு கூட்டுத்தையைக் காண்கிறோம். பைசல் என்றது பயல் என்றபடி; கைக் என்றது கையது என்றபடி. [குழங்கை ஒரு சாதாரணத்; அங்குமுங்கைக்கு நேரப் பூன்ற சாதாரணத்] என்பது கருத்து. டடன் தோன்றியது முதலாக மாடும் வகையில் வியாதிகளுக்கு வசப்பட்டேறிருக்குமென்று அனுபவத்தாலும் திண்ணமாக அறிகிறோம்.

வியாதிகளோ பலவகைப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கொல்லம் பலவகையான மருந்துகளும் அநாதிகாலமாகவே யேற்பட்டிருக்கின்றன. ஆயுர்வேத சாஸ்திரமென்பது இன்று நேற்று தோன்றியதன்று. மேல் காட்டனர் பலவகையான சிகித்தை முறைகளையும் மருந்துகளையும் கண்டு பிடித்து வெற்றிபெற்ற வருகிறார்கள். இங்னமும் காஸ்தோறும் புதியபுதிய மருந்துகளும் சிகித்தஸ்பார்காரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுவருகின்றன வென்றும் கேள்விப்படுகிறோம். மருந்து விவிகிறத்துவமட்டனே வியாதி தனியிய ஸ்ரம்பிக்கிற தென்பதையும் அனுபவத்தில் பார்த்துவருகிறோம். ஆகவே வைத்தப் புறைகளில் காம் வெறுப்பும் அவங்மிக்கையும் கொள்ளக்காரணமில்லை. இது இப்படி சிற்க.

இளமை தொடங்கி அடியேலுக்குள் எண்ணத்தையும் அதுபவத்தையும் இங்குத் தெளிக்க விருப்பமுண்டாகிறது. அடியேலுக்கு மிக்க இளம்போயாய் ; ஏழெட்டு வயது இருக்கலாம். அப்போது ஒரு நாள் கடினமரன் ஜாரம் தோன்றியா. இரண்டு மூன்றாட்களுள் அது மிகமிக அதிகரித்தது. என் மாதாவும் மாதாமலை பிதா மஹிகளும் ஏதோ ஸ்ரீ ரா. 24—3.

ஈக மருக்கைத் தேவில் குழந்தைக் கொடுத்து வருகிறார்கள். கல்லூரிக்கிடமான சிலைமை யுண்டாகியும் திருத்தகப்பனார் சிகித்தையில் சிறிதம் ஈக்கக்கைங்களிலோ. ‘ஏகபுத்தா அற்றே, இப்படியா உபேஷத்யாபிருக்கலாமா?’ என்ற பறநூல் வந்து சொல்லுகிறார்கள். ‘தகுஞ்ச டக்டர்க்கி’ யழைத்துக் கூட்டாக் கூடாதா? என்றார் ஆப்தர்கள் பலர் கண்ணீர்ப் பெருக்குஞ் சொல்லுகிறார்கள். அப்போது திருத்தகப்பனார் அவர்களுக்குக் கூறிய மதமெழும். புதியேதுக்கு என்னும் சினிமீதுக்கிறது. இன்ற கேற்ற போலிருக்கிறது. “கேட்கும் நிட்டும் ஒன்று” என்றார். அதற்கு வியாக்கியானமூலம் தாமே செய்தார்; பங்காளிகள் முதலானுடைய உணவுமான காலங்களில் தொண்ணுாத ஏழிகைக் கீட்டு, முன்று காலைக் கீட்டு, பத்து காலைக் கீட்டு என்றப்படி ஆசௌசம் கேள்கின்றது. ஸ்த்ரீகளுக்கு முப்படி காலைக் கீட்டு, காற்பது. காலைக் கீட்டு என்று முன்டாகிறது. இப்படிப்பட்ட கீட்டுகளுக்குக் காலத்தால் பரிந்தாரமேதார மாநக்கினும் பரிந்தாரமுண்டோ? கீட்டு கழியவேண்டிய காலில் அது தன்னடையே கழியக்கூடுமேய்க்கூடது மருக்கு ஸ்த்ரீகிறதைக் கழிக்க கூடியதன்றே. அப்படியே வியாக்கினும் காலத்தினும் கழியக் கூடியவைகளே. ஒன்று ஒரு வாசியுண்டு; கீட்டு கேர்க்கால் இன்ன காலில் இது கழியக்கூடியதென்று கிச்சை வண்ண்க்கூடி மாநக்கு வலிதாகவுண்டு. வியாக்கிகள் கேர்க்கால் அது கழியுக்காலம் விச்சுரித்துக் கொள்ளமுடியாமல் நாக்கின்றது. இதுவே வாசி. மற்றொரு வாசியுண்டு; கேருகிற நிட்டுகள் குற்றத் தாலுக்கில் அவகியம் கிணகி கிடு மென்கிற கம்பிக்கையுண்டு. வியாக்கிகள் கிழுத்தில் அது கிடையாது. என்னுமில் விஷபங்களை அடியேதுடைய இளையில் திருத்தகப்பனார் கூற்றுவது பகுமாத்தானிபோல் கெஞ்சில் பித்திரிப்பார்கள் எப்படிப்பட்ட சிலைமையிலும் மருக்கு ஸ்த்ரீகிரிக்க அடியேதுக்கு கிருப்பம் பூறப்படில்லை.

தேவனின் மேட் தேவன்றும் விரைக்கனுக்கு சிகித்தை அவகிப் பென்ற விணக்கலம். உள்ளே ஏற்படும் வியாக்கினுக்கு ஒன்றுதங்களை உபயோகப்படுத்தாமலிருக்கலா பென்பதே இளைய தொடக்க அடியேதுடைய எண்ணமூலம் அப்பரைமூலம். ஒன்றுத ப்ரயோகங்களினும் வியாக்கிதானித்து போவதைப் பண் அதுபவத்தில் கண்டிருப்பதுபோலவே அடியேதும் ஒரு மாநக்கு மில்லரமல் கேரய் தனிவாத ஸ்வாருபவத்தில் பலகால் கண்டிருக்கிறேன். ஒன்றுதேவை பண்ணியும் பலிடத்தில் அது கிட்டப்பலமாகிற தென் பதை யாரும் அப்பெர் செய்யமுடியாதன்றே. ஆகவே ஒன்றுத வேலை பண்ணுதலானும் மரணமூலம் மரணப்பர்யாயான கஷ்டமூலம் கேர்க்குமிடும் என்கிற வார்த்தைக்கும் அவகாச பிள்ளை. இவ்விஷபத்தில் ஈரதகாரகவோ பரதகாரகவோ அன்பர்கள் எழுதியதூப்பும் வியாஸங்களை யாதரிப்போம்.

வைதீக வித்தையாகவின் தூர்த்தசை.

ப்ரசங்஗ன ஒதுக்கிற பிரக்கவர்கள் நூற்றில் ஒருவரிருவராவது வேதமோதவது வழக்கம். அப்படியே ஸ்த்ரைவை ஈம்பிதாயத்தில் ஒளித்தவர்கள் நூற்றில் ஒருவரிருவராவது தமிழ் வேதமாகிய கிஷ்யப்பரபக்கங்களை யேதாது வழக்கம். ஒவ்வொரு ஸ்த்ரீதும் சில சில கிஷ்யகளிலைது வேதாதயபக்கங்களை விச்சேதமடையாமல் கேட்டுக் கொண்டிருக்க தன்டு. பிரமணிக்கனும் ஸ்த்ரைவை வர்களும் பெரும்பாலும் வியாபாரங்களிலும் சென்றுவிட்டாலுக்கூட வைதீக ஈக்கிதிகள் மூலமுடிக்குகளில்

வேதாத்யயக பரம்பரையை சிரக்தாமாக கடத்திவிட்டதுண்டு. பத்திருபது வருஷ காலமாக இந்த பக்ததி மிகவும் மழுங்கி வருகின்றது. அங்குறாரங்களில் சிலவிடங்களில் வேதாத்யயக கோஷமும் சிலவிடங்களில் திங்யப்பரபக்தத்யபக கோஷமும் செயிக்கினிதாகச் செயிப்பட்டுக் கொண்டிருக்குது. இப்போது அதெல்லாம் கனவு கண்டீரப்போலாய்விட்டது. கிராப்பும் முக ஷாஸ்ரமில்லாத பிரமணப்பிள்ளைகள் தேதிப்பிடிக்கவேண்டிய விஷைகளைப் பில் இத்தகுக்குருக்கள். சிகாயாண்டுநோபயீதங்களைவத்துக்கொண்டிருக்கின்ற சிலரும் வேத ஓரத வெட்கப்படுகிறார்கள். ‘கண்டம் ஈஷ்கமாரும்படி வேத மேரதுவதனுல் ஒற்றைக் காலக்கு வழியுண்டா?’ என்று கூசாமல் கேட்பவர்களே என்கும் வித்துவிட்டார்கள்.

வேத மோதுகிற கதை கிடைக்கட்டும். தர்க்க விவாகரணைக் காலங்களில் சிரக்தங்களையும் காலங்களில் வரசிப்பவர்கள் தாம் உண்டேரவென்று பர்த்தால் ஒருவரிலும் கூட ஓரிடத்திலும் தேரமாட்டார்கள். சிரோமனி பரிசை யென்று ஒன்று ஏற்பட்ட மேற்கு தமிழகாலில்லாமல் சில புத்தகங்களை வரசித்து ஒன்றிலும் ஆழ்க்க ஞானமில்லாமல் சிரோமனி பட்டம் பெற்றவுடனே உத்போகக்கூடுக்கு முயற்சி செய்வதும், அந்த முயற்சி பலித்துவிட்டால் கிடைக்கிற பொருளைக் கொண்டு தேவூயாத்திரை கடத்திக்கொண்டு போதைப் போக்குவதும் இய்வுகளே பொரும்பரும் என்கும் காண்பதாரும். ஸ ர மா ஸ் ய சாஸ்தரங்களை வரசிப்பது வேதாத்தாஸ்தாத்தின் தெளிவுக்காக ஏற்பட்டதே யொழிய அது ஸ்வயம் ப்ரபோஜங்களிடத் திக்காலத்தில் வேதாத்தாஸ்தாத்தைப் பொருள்படுத்தவார் இருப்பதாகவே தெரியகின்றை. “அதனால் என்ன ப்ரபோஜங்கள்?” என்கிற கேள்வியே ஒவ்வொருவர் வரசித்தும் வருவதையிற்று. ப்ரபோஜங்களிடிற்கு ப்ரபோஜங்கள் கேட்டால் யாரான் கிடையிறக்கமுடியும். காம் தேற போன்றை செய்வது எதற்காக வென்று கேட்டால், உண்ணாயான கிடை விறக்க ஒருவராவது முன் வருவதோ?

“செயிக்குணவில்லாத போழ்தை விற்றுக்கு மீயப்படும்” என்குரு குறளாகியர். செயியுணவு கொள்வதே முக்கியமென்றும் அதற்கு அங்கமாகவே விற்றுணவு கொள்ளவேண்டு மென்றும் இதனால் தெரியிக்கப்பட்டதாகிறது. விற்றுணவை முக்கியமாகக் கொண்டு மற்றவற்றைவெல்லாம் அதற்கு உறுப்பக்க கொள்வதற்கு கூர்ம் என் சொல்ல முடியும்? * பொதுமாகிதாத நல்லதைச் சிற்றிதி—புகுவிதம் காப்ரதிபாதி கிஞ்சித் * என்கிறோரு வர்த்தையுண்டு. ‘பசியுள்ளவதைக்கு எதுவுமே தோன்றுது’ என்பது இதன் பொருள். வரிற்றுக்கு கிடைசொன்ன பிறகே எதுவும் கவனிக்க முடியுமாதலால் அவரவர்கள் தேறு பாத்திரர்யை முக்கியமாக கோஞ்குவதில் குறை கூறவு மொண்டாது. காலமோ மிகவும் கடினமாகவுள்ளது. 10, 15 பூர்ணில் தேவூயாத்திரை சிரவூயித்தவாக்கு இக்காலத்தில் துறு சூரா விருத்தாலும் போதவில்லை யென்பது வர்த்தவும். வேதாத்யயாழும் வேதாத்த காலகேழுப்பக்கங்கும் செய்து கொண்டிருக்காதால் விற்றுக்கு என்னாலும்? என்கிற கேள்வி அதுசிதமென்ற காம் கிளைக்க முடியுமா? அது உசிதமான கேள்வியே. கலைக் கித்திரப்பயங்கள் மலைமாய் கிடுகிறதே யென்கிற சிரவேதத்தை காம் வெளிவிடாமலிருக்க முடியவில்லை.

பண்டைக்காலத்தில் கலைக்கித்தியைகளுக்கு மாற்றாராக்களின் ஆதாவு அதிகார விருக்கது. அதனாலேயே அந்த கித்தை தழைத் தோக்கிவகுத்து. இக்காலத்தில் இதை ஆதாப்பாரில்லை. பூர்மத் பரமாத்மனேத்தாதி. (மமானுர்) பூர்ப்பராமி, பூர்மத் அஹோ

பிமடாதிபதிகளான அழகியசிங்கர் ஸ்வரமிபோள்வார் வைதீக வித்தையின் பெருமையை யுணர்தவர்களாகையால் ஸ்ரீ பாஷ்பாதி காலசேஷபங்கள் செய்யும் வித்யார்த்திகளுக்கு பேராணமளித்தும் விசேஷ ஸம்பாவளியவித்தும் ஆகரித்தாலுங்கூட அதிகாரிகள் அருமைப் படிக்கிறார்கள். சிலர் அதிகாரிகளாக வந்துகேர்க்கதாலும் அவர்களின் ஞாபகமெல்லாம் உத் யோக முயற்சியிலேயே யுள்ளதாகச் சொல்லுகிறார்கள். விரிக்கீபாஷஷபில் தேர்ச்சி பெற்ற வர்களுக்கு ஆங்காங்கு உத்யோகக்கள் கிடைக்கின்றனவாம். அதற்குரிய பல பரீஷஷகள் வைக்கப்பட்டிருக்கின்றனவாம், பலரும் அந்தப் பரீஷஷகளுக்குப் பரடக்கள் வரசிப்பதும் பரீஷஷகளுக்குப் போவதும் உபாத்யயபதகிளில் அமர்த்த தேஹயாத்திகளுக்கு வழி கிடைத்ததென்று களிப்பதமாசிருக்கிறது. மடாதிபதிகளிடத்தில் ஸ்ரீ பாஷ்பாதி காலசேஷபஞ்ச செய்யும் வைதீகவித்யார்த்திகளும் தற்காலம் தேஹயாத்திகளை ஈடுபொருத்த தென்ற காலசேஷபஞ்சில் அங்கையும் காட்டியிருக்கிறார்களே தமிழ், இரவும் பகுதும் வ்யாஸங்கமெல்லாம் விரிக்கீபாடக்களிலேயேவென்ற அவர்களினுலேயே தெரிய வருகிறது.

ஸம்ஹக்கருத சாஸ்திரங்களை யதிகரித்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் எவ்விதமான உத்யோகத் திற்கும் செல்லாமல் கம்முடைய மூர்வாசரர்ய தின்பக்கர்த்தங்களிலேயே போதபோக்கிக் கொண்டு அவற்றின் விசேஷப்ரசாரமார்க்கத்திலேயே ஈன்றிலிருக்க வழி செய்தால் சம்மாயிருக்கும். இத ஸ்ரீவைஷ்ணவ மடாதிபதிகளுக்கு அளவத்தைக் கொண்டு இதை அவர்கள் திருவுள்ளாம் பற்றவேணும். இதைப்பற்றி மறுபடியும் எழுதவோம்.

ஸ்ரீ ரங்கராமாநுஜன் தவ வியாக்கியானம்.

இந்தியத்திலே சியாக்கியானம் இவ்விதமில் முடிந்துகிட்டது. இசற்கு டைடல் பேஷ் அம்பத்திலேயே அச்சிடப்பட்டிருப்பது ஞாபகமெல்லாமல் இப்போது மறுபடியும் முடிவில் அச்சிடப்பட்டிருக்கிறோம். இதையும் சேர்த்து பரின்டு செய்துகொள்ளலாம். உத்தர சாதக சியாக்கியானம் இனி க்ரமேண வெளிவரும்.

நித்யாநுஷ்டான பத்ததி.

களை துயில் கிட்டெடுந்த முதல் இரவு சயனிக்குமளவும் தினப்படி ஸ்ரீவைஷ்ணவர்கள் அதூட்டிக்க வேண்டிய முறையைகளைச் சுருக்கமாக எழுதி வெளியிட்டு உபகரிக்க வேணுமென்ற பல அன்பர்கள் பலராளரக சிரும்புகின்றார்கள். உத்யோகங்களிலும் சியாபரங்களிலும் அமர்த்திருக்கதாலுங்கூட வைதீகச்சர்த்தை ஞன்றுமலிருப்பவர்கள் பலருள ரதால் அவர்களுடைய சிருப்பம் அவசியம் சிறைவேற்றாத்தகுந்ததே. அடுத்த சஞ்சிகையில் அப்படிப்பட்டவேரு சிற க்ரங்கம் வெளியிடுவோம்.

கூரத்தாழ்வான் திருக்குமாரரான

ஸ்ரீபராசரபட்டர் அருளிச்செய்த

ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்.

—ஸ்ரீவசதகம்—

ஸ்ரீங்க மிரதிவாதிப்பயங்கரம் அண்ணங்கராசரியர்
இயற்றிய தத்வாரத்த சிந்தாமணி யென்னும்
வியாக்கியானத்தோடு கூடியது.

ஸ்ரீராமாநுஜ பத்திரிகையின் வேளியிடு.

மதராஸ், ரத்தினம் அச்சக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.

—உத்தரசதக வியாக்யானம் தனியே உள்ளது.—

கிழு க்குமிடம்:— ம்ரந்தபாலர் ஆபீஸ், காஞ்சிபுரம்.

விலை 1—8—0

1950

புதிய வெளியீடுகளின் விளம்பரம்.

1. ஆசார்ய ஒற்றுதய வியாக்கியானம்.

மணவரை மாழுரிகள் அகுளிச்செய்த தேவூம்பாஜமுறுதமன்ன வியாக்கியானத்தோடு கூடிய ஆசார்ய ஒற்றுதயம் கான்கு ப்ரகாண்மூல் உயர்க்க காசித்தில் தெர்த நமிழ் விபியில் அச்சிடப்பட்டது. (இரண்டு ஸம்புதயங்களுத்.) விலை 4-0-0.

2. ஸ்ரீவசநபூரை மீயாம்ஸாபாஷ்யம்.

ஸ்ரீ குன்றத்தார்யன் அகுளிச்செய்ததாக ப்ரவித்திபெற்ற இந்த கர்த்தம் ஸம்லக்குத பாலைவிலூங்காலையால் தேவூகாலீபியில் விக்கிதப்பாக அச்சிடப்பட்டுள்ளது. விலை 3-0-0

3. ஸ்ரீவிஷ்ணுஸ்ரூபஸ்ரநாம பாஷ்யம்.

பட்ட அகுளிச்செய்ய பகவத்துண்டர்ப்பண யெல்லாம் இந்த பாஷ்யம் தேவூகால விபியில் திருத்தமாக அச்சிடப்பட்டுள்ளது. விலை 2-8-0.

4. ஸ்ரீவாகுண்டஸ்தவ வியாக்கியானம்.

நூற்றாற்றுமானகுளிச்செய்த பல்லங்கலன் மூதாலை இந்தன்தலம் ஸ்ரீ காஞ்சி அண்ணங்காரகாலையர் இராத்ரிய ப்ரதிபதைக்குத் தாந்பரியர்த்த விசேஷார்த்தங்களுடன் அச்சாகி வெளிவித்துள்ளது. மூலம் தேவூகால விபியிலூம் நமிழ் விபியிலூமுன்றன. விலை 1-8-0.

5. திருவாய்மொழி எட்டு ரம்பத்து திவ்யார்த்த தீழிகை.

ஸ்ரீ காஞ்சி அண்ணங்காரகாலையர் இயற்றிய தில்லார்த்த தீபிகையையோடு கூடின காலையிர தில்லார்பக்கத்தில் திருகாய்மொழியில் 300 பாசுரங்கள் (தூரதை 8, 9, 10 பாத்துக்கள்) கெடுகாலை பாக்கியிருக்குத். அதில் எட்டாரம்பத்து உரை இப்பேர்த் தெவீனிவித்துள்ளது. விலை 2-4-0. (மற்ற இரண்டு பந்துகளும் இரண்டு மூக்கு மாதங்களுக்கு வெளிவிகும்.)

6. ஆர்ய ஒற்றுதயப் பதவுரை.

ஆசார்ய ஒற்றுதய திவ்யங்காத்திற்குப் பிரதி பதார்த்தவுரை மிக அலாச்யம். அது மிக எளிதாகவும் விளக்கமாகவும் ஸ்ரீ காஞ்சி அண்ணங்காரகாலை மூதாலைப்பட்டுள்ளது. தந்காலம் முதலிரண்டு பிரகாண்தகளுக்கு தேர்த்தியாக அச்சாகி வெளிவித்துள்ளது. விலை 2-0-0 (பிர்பகுதியும் விரைவில் வெளிவிகும்).

7. நித்யாநுஸந்தேய ஸ்தோதரத்ரமாலா.

கோயில் திருமூலை பெகுமான் கோவில் தில்ய தேசத்தெம்பெகுமான்கள் விளுயமாகவும் ஆழ்வாரை மூதாலை மூதாலை ஸ்ரீ மூதாலை ஸ்ரீ மூதாலை. ஆசாரியில்கள் விளுயமாகவும் அகேக பூர்வகார்யர்கள் அகுளிச்செய்த திற சிற ஸ்தோதரத்ரங்கள் (17) கொண்ட புத்தகமீத. ஸ்ரீ காஞ்சி அண்ணங்காரகாலையிருப்பிய விரைவு, யோடு கூடியது. விலை 1-12-0.

8. பூர்வாசார்ய வைபவம்.

ஸ்ரீமகாதமுனிக்கு தொட்டுக் கேதாக்கதேசிகன். மணவானமாருணிகளிற்குவுன்ன ஆசார்யர் களின் வைபவிகள் யிரிக்கைவும் விளக்கமாகவும் அண்ணங்காரகாலையரால் தொகுக்கப்பட்டது, அழியப் படிய பதிப்பு விலை 1-8-0.

இன்னனும் ஸ்ரீவாய்ஜனவளவும்பிரதாயதால்கள் வரவும் நமிழ் தெலுங்கு காகரலிபிகளில் கிடைக்கும். ஸ்ரீராமாநான் முதலிய ஏதாக்கப் பத்திரிகைகளும் வெளிவருகின்றன. மது ஸ்ரீராக்காலை வைபவில் மெட்டுக்கொக்கு கேளுக்கப்.

(விலாஸம்) :— ஸ்ரீந்தமாலா ஆபிஸ், காஞ்சிபுரம்.

தீர்க்கம்	சின்டதும்	புஷ்டியம் அபி
ஸதா தாங் சராத் {	பல்போதும் தாகம் பண்ணு	இரண்டு திருக்கையையும் பொஸ்மலே
தானு {	விலிங்கருத்துடையதுமால்	பெரிசு திருக்கையையும் பொஸ்மலே

**—பெரிய பெருமாள் ஒரு திருக்கையைத் தலையுண்ணியாக மடுத்துக்கொண்டும் மற்றொரு திருக்கையை நீட்டிக்கொண்டும் சயவித்தருளும் நிலைமையைக் கண்டால் முன்பு ராமாவதாரத்திலே கடலீல் கடஞ்சு இலங்கைக்கெழுந்தருளவேண்டின காலத்துக் கடலரசன் நோக்கிக் கரையிலே சராணுக்குத் தோற்ற சயவித்தருளின. நிலைமை நினைவுக்கு வருகையாலே, ஸ்ரீவீலிபீஷுநூற்வானுடைய ஆசைக்கிசைங்குத் தீர்மை நிலைமைத் தன்னியே மீண்டும் காவிரிக்கரையிலே அபிநயித்துக் காட்டியருள்வதாக உல்லேகிக்கல்லரம்படி யிருக்கிற தென்கிழுர்.

இதில் இரண்டாம் பாதத்தில் ‘புரஸ்கர்த்தும்’ என்று அவ்யயமாக வன்றிக்கே ‘புரஸ்கர்த்தும்’ என்று வாய்மலைப்பக்தியான பாடமும் ஒன்றுண்டு; “புரஸ்கர்த்தும் ஸ்ரீத ஸ்ரீத ஸ்ரீ ஸ்ரீரங்கினை” என்று அங்கும், “அவம்புரிந்த கெடுநடத்தகைத் என்ற அருளிச்செயலைத் திருவள்ளாம் பற்றி, “ஸதா தாங்கரத்தாலு தீர்க்கம்” எனப்பட்டது.

[விப்ளவணகேளதுகாத்] ‘மன்னுடைய விப்ளவந்தாய் மதிளிலங்கைத் திசை நோக்கி மலர்கண் வைத்த, என்னுடைய திருவரங்கன்.’ என்றதை இங்கு அருளங்கிப்பது. ...

குஸும்மராலஸௌ ஸ்஫டிகவேதிஶயை விடபாவமரதரோ; பர பரிஹஸ்த பூது ரகஸுஜः। |

வஹமणிஸுநிகாகநககங்கண்஦ேவிலை; கிஸலயி ஦ேர்ய் கானி நிர்முசிஸமः || १०७||

குஸும்மராலஸௌ ஸ்படிகவேதிஶயேள விடபேள
அமரதரோ; பரம் பரிஹஸத் ப்ர்துதங்கபஜः;
பஹமணிஸுநிகாகநககங்கண்஦ேர்வலஸயை
கிஸலயி தோர்த்தவயம் பணிசி ஸ்ரீப்பரஸ்பதமிமः,

பதா—	அனேகங்கூரன	ஸ்படிக	வேத	ஸ்படிகக்கல் மயமான
யணி முத்திரோ—	ரதன மேதிரங்களென்ன	சுயோ	தின்னையிலே பழுத்திருப்பவை	தின்னையிலே பழுத்திருப்பவை
காக—	பொன்மயமான			காரண
கங்கண—	கைவளைகளென்ன			காரண
தோர்வலஸயை:	தோர்வளைகளென்ன	அமரதரோ:	விடபேள	கூடுதலாக இரண்டு
	(ஆகிய இவற்றாலே)		கூடுதலாக இரண்டு	
கிலவயி	பல்வங்களைபுடையதாயும்,	பரம்	மிகவும்	கூடுதலாக இரண்டு
பணிசி	திருவனங்காழ்வாண்மீது	பரிஹஸத்	பரிஹஸவிப்பதும்	கூடுதலாக இரண்டு
தீர்ப்பர ஸாப்தம் {	ஸ்ரீவீசாமாகக் கண்வளர்க்	ப்ர்து	ப்ர்துதமான	கூடுதலாக இரண்டு
	தகுங்குதம்,	ரகபஜः	தோர்த் { பெரியபெருமாளுடைய புஜ	கூடுதலாக இரண்டு
	(இப்படி யிருப்பதற்காலே)		வயம் { தலைத்தை	
குஸும்மபர	புத்தங்கன் சிறைக்கிருப்			குசரவிச்சிரும்.
	அல்லை { பதனால் தழைத்தலைகளாய்	இம:		

* * *—கீழ் ச்வோதத்தில் *புதுத்வயமிபி ஸதா தாங் சராத்தாலு* என்றதற்கு விவரணமாயிருக்கு மிக்தச்வோகம். அரங்கமா காகிலிவமர்ந்த கல்பவஞ்சு அமாகிய அரங்கநாத ஞுடைய திருக்கைகள் வின்னுவகத்திலுள்ள கல்பவஞ்சுத்தின் கிளைகளைப் பரிஹஸ வீத்து அவற்றினும் விறுபெற்றிருக்கின்றன வென்கிழுர், [குஸும்மபரஸை] மரக் கிளைகள் புத்தப் பாரத்தாலே தழைத்திருக்கும்; இங்கே குஸும்மதன், ச் செருன்னது பல்வைங்களுக்கும் உபலக்ஷ்ணமாகும். பெரிய பெருமாளுடைய திருக்க களும் [பஹமணி

முத்ரிகா கடக்கங்கண தோர்வலயை கீஸலவி] திவ்யாபரணங்களினால் விளங்கப்பெற்றிருப்பது பல்லவங்களும் புவ்பங்களும் தோன்றப்பெற்றிருப்பன போலும். வரதராஜஸ்த வத்தில் “பாரிஜாதல்பாகபிதோ யா” என்ற சேலோகத்தை இங்கே அனுஸந்திப்பது.

[ஸ்படிகவேஷ சயெ] கல்பவர்ஸுமானது தேவலேஶகத்தாகையாலே அங்கே ஸ்படிகமய சிலாதலங்களுக்குக் குறையில்லையே; அந்த வருசுத்தின் கிளைகள் தழைந்து ஸ்படிகமணிமயமானதொரு வேதிகையிலே சாய்ந்துகிடக்கும்; பெரிய பெருமா ஞாடைய புஜத்வயமூம் [பணிநி சிர்ப்பாஸாபதம்] திருவளங்கதாழவானுடைய திருமேனி யாகிற ஸ்படிகவேஷகையிலே சாய்ந்துகிடக்கிறது. இப்படிப்பட்ட திருக்கைகளைப் பற்றுகிறேமன்றாயிற்று.

[ரங்கபுஜ:] இது ஆரூப் வேற்றுமை; ரங்கம், புக்கி பாலயதீதி ரங்கபுக்க—தஸ்ய. [நிர்ப்பாஸாபதம்] ஸௌபதியாழவான் திருவாழியாழவான் தொடக்கமானார் பக்கலிலே ஐகங்கிர்வாஹ பாரத் நத வைத்திருக்கையாலே தான் நிர்ப்பரங்குக் கணவளர்ந்தருளக் குறையில்லையிரே. த்ருவிடாந்தத்திலே “தஸ்யம்பாலஸெல” என்று சொல்லிவைத்து தார்ஜ்டாந்திகத்திலே நிர்ப்பாஸாபதம் என்று சொன்ன சமத்காரம் நோக்கத்தக்கது. பொறுக்கமுடியாதபடி விஞ்சினபாரத்தை வறிப்பதனால் சிரமமுண்டாகி சயளிப்பது அங்கு: ஒரு காரியப்பாடில்வாமையாலே கணவளர்ந்தருள்வது இங்கு. ... (107)

மத்ராக்காவிடுகே சுகடகே விகாதிகாரீஜபே ஶாங்ஜியாகிணக்கிஶனி ஸுமன்ஸ்தாபோனே மார்வே |

஦ேர்விந்த வகுஶ: பிலேஷ கமலாலிலேபாயான் ஭வத்சித்ராக்கமுடித் விஜயதே ஶீரங்ஸ்ஸனிஃ || १०८ ||

மத்ராக்காவிடத்தெளைகே லாகடகே லிக்ராந்திகர்ஜேஜூபே
சார்ங்கங்கும்யாகின்கர்க்கிளிமி ஸாமானல் ஸ்ரங்மோஹஙே மார்த்தவே,
தோர்த்தவங்க்கும் பறூங: ப்ரலோட்டப் கமலாலிலோபதாங்ம் பவந்
தக்கித்ராலகமுத்ரிதம் விஜயநே பீரங்கஸம்ஸங்கிக:.

108

மத ரங்காந் { என் ஜைக் காத் தகுனும்
தென்தோ { விரதத் திற்குக் கட்டின
கவகணல்திரமாயுள்ள
லாகடகே அழிய வளையிறும்,
விக்ராந்திக்கே } ப்ராகரம் ஸுரிசமான
நூபே }
கார்க்க ந்யாசின { கார்க்கவிள்லின் தகும்பின
கார்க்கமிளி } தாண்டரன வன்றையிறும்,
ஸாமச: ஸ்ரக்மோ { புஷ்பமாலையே இது' என்ற
நூபே } மயங்குவதற் குறப்பான
மார்த்தவே முடிவெலை குமார்யத்திறும்
பறூங: பெருப்பாதும்

ப்ரலோட்டப்	ஆரைப்படச்செய்து
கமலா-	பெரிய பிராட்டியாக்கு
லீலா உபதாகம {	லீலார்த்தமான தலையின்யாக
பவந் {	ஆரின்றதும்
தந்திர அலக {	அங்கப்பிராட்டியின் விசித்திர
முத்ரிதம் {	மான கூக்கல்களினால்
பீரங்க	அடையாள மிடப்பெற்றது
செர்த்துக்கும் {	மான
விஜயநே	பெரிய பெருமானது திருக்கை
	ஸம்ஸங்கிக: } விஜையானது
	சிறந்து விஜங்குகின்றத.

* * *—மீண்டும் பெரிய பெருமானுடைய திருக்கைகளிலே கடுபடுகிறார். பர்யாயேண பிராட்டிக்குத் தலையின்யாகின்றது இந்த புஜத்வயமூம் எனகிறார். இத்திருக்கைகளானவை மூன்று அம்சங்களினால் பிராட்டியைத் தன்னிடத்தில் கடுபடுத்திக் கொண்டன வென்கிறார் பூர்வார்த்தத்தில். [மத்ராக்காவிடத்தெளைகே ஸாகடகே] திருக்கையில்லைந்துள்ள கடகத்தைப் பிராட்டிக்குக் காட்டி ‘நம் குழந்தையைக் காப்பதற்குக்கட்டின காப்புக்கான் இது’ எனகிறாராம் பெரிய பெருமாள். ‘நம்குழந்தையைக் கடத்திவே இவர்க்கு இவ்வளவு பரிவு உண்டாவதே’ என்று உகந்து அகலமாட்டாளிஓர பிராட்டிய பூட்டரதாம் பீரங்கராஜ கமலாபத லாலிதரிரே. கேளதுகமென்று கங்கண ஸுதர்த்துக்குப் பெயர்,

[விக்ராந்திகர்ணேஜபே சார்ங்கல்யாகினாக்கர்க்கசிம்சி] “தமும்பிருந்த சாங்கநான் தோய்ந்தவாம் அங்கை” என்கிறபடியே பராக்ரமப்ரகர்வுத்துக்கு ஸாக்கமாயிருக்கின்ற நாணித்தமும்பைக் காட்டியும் பிராட்டியை உகப்பிக்கின்றாராய் பெரிய பெருமாள். வீரவாசி தோற்றும்படியான சொரசோரப்புக் கண்ட தில்லையாகில் பிராட்டி தான் தன்னேடோத்த பெண்களோடே அணைத்தாக சினைப்பாளேயன்றி ஆண்புவியோடிட அணையப் பெற்றதாக நினையாளிறே, * தம் த்ருஷ்ட்லா சத்துறைக்தாம்..வைதேவை பாக்தாராம் பரிஷஷ்வஜே* என்று வீரவாசிகண்டு உகந்து அணையுமிவளிறே பிராட்டி. [ஸ்மாகஸ் ஸ்ரங்மோஹங்கே மார்த்தவே] *புஞ்சபறுாஸ் இத்தாம துஹாங்க் ஸெள்குமார்ய மதிவாங்மாங்கும் கீ* என்று கீழே அருளிச்செய்தபடியே மனமொழிகளுக் கெட்டாத ஸெள்குமார்யத்தையுங் காட்டி உகப்பிக்கிறுரென்கிறது. ‘இது திருக்கையல்ல; புஷ்பமாலையே’ என்று மயங்குவ தற்குறுப்பான ஸெள்குமார்யத்திலும் பிராட்டியை ஈடுபடுத்தி என்கை. ஆக இப்படிப் பட்ட மூன்று ஹேதுகளாலே பிராட்டியை உகப்பித்து அவளுக்குத் தலையினையாக அமைந்தனவாம் திருக்கைகள். “காலாலீலோபதாங்மபவத்” என்றவிடத்துக்குச் சேர, *ஆவிவாறு ஸமயாத் க்ருஷே வநே சைசவே தது யேளவுகே புகை, ஸ்வாபஹூதாங்பாசரி தோங்யா ராமபாஹு-புதாங் மேஷதே* ‘என்ற உத்தராமசரித ச்ளோகரதங்கு சினைவுக்கு வரும்.

“கமலாம் லீலாபதாங்மபவத்” என்ற இரண்டு பதமான பாடமும் மிகப் பொருந்தும். “கமலாம் ப்ரலோப்ய, தச்சித்தாலக முத்திரம் லீலா பதாங்மபவத்” என்று அங்வயாமரும்.

....

...

...

(108)

மஹார்த்தாம் வகுமுதசரஸி மார்ய ஦ிஶதிவ ஸ்ய வக்ஷேந் வரதமிதி ஸ்வர்த்தமிதி ।

கராம்போஜ பக்ஷத்வநருபா பாடலமிய ஶயாமி ஶரிரையிதுருபானிக்ஷதமஹ் ॥१० ॥

பவார்த்தாங்மருதஸரளி மார்க்கம் திசதிவ
ஸ்வயம் வக்த்தேணேதம் வரதமிதி ஸக்தர்ச்சதமிய,
கராம்போஜம் பங்கேருஹவக்குஷா பாடலமிய
ச்சர்யாமி பூர்வங்கேசவித்துப்பதாகி க்ருதமஹம்.

109

பவ	துர்த்தாங்ம	{ ஸம்ஸாரத்தில் அடிக் கொதித்
வக்த	தவங்களுக்கு	{ தவங்களுக்கு
அம்குத	{ திருக்குமாகிற அமுதத்தபா	
ஸரவி	{ கந்தில் (போய்ச் சேர் வத்து)	
மார்க்கம்	வழியை	
திசத்	{ உபதேசிப்பது பேன் இல (ஸ்திதம்)	
இம்	தங்களும்,	
வரம் இதி	‘திசத் திருக்கையைநு வரம் இதி { வரங்களை யெல்லாம் அனிக்க வல்லது என்று	
வக்தரே	திருக்கத்தினால்	

ஸ்வயம்	தாகை
வக்தர்சிதம் இவ	{ தாடுப்பிட்டது பேன் தங்களும்,
பங்கேருஹ வக	{ தம வக்கி காட்டினிடத்தில் குஷா இவ { திருத்தினுலே போல பாடலம் சிவக் கிருப்பதும்
பூதாலிக்குதம்	{ தலையினைச் செய்துகொள் பைபட்டதுமான
பூர்வங்கே சவிது;	{ பெரிய பெருமானது தாமரைக் காலும்போஜம் { ஸ்வய அஹம் ச்சர்யாமி அடியேன் பற்றுகிறேன்.

* * *—கீழ் நான்கு ச்ளோகங்களிலே பெரிய பெருமானுடைய இரண்டு திருக்கைகளையும் சேர அருபவித்தார் : இதில், தலையினையாக அமைக்கப்பட்டுள்ள ஒரு வலத்திருக்கையை மாத்திரம் அருபவிக்கிறார். திருக்கையைத் தலையினையாக மடுக்கும் போது திருமுகமண்டலத்தைத் தொட்டுக் கொண்டு கிடக்கையாலே அந்த ஸங்கிவேசத்திற்கு இரண்டு உத்ப்ரேரைகளிடுகிறார். [பவார்த்தாங்ம வக்தாம்துதஸரளி மார்க்கம் திசதிவ] உலகத்தில் தாபத்திலே தபிக்கப்பட்டவர்கள் ஒரு பெருக்கையைத் தேடித் திரிவர்கள் ; ஸம்ஸாரத்திலே தபிக்கப்பட்டவர்களுக்கு ஸமாங்யமான ஒரு

பொய்க்கினால் புரினில்லையே; அம்ருதஸ்ரவனிலே அவகாஹித்தாலன்றி அந்தத் தாபம் தீர்த்தே: “(இ)தோ திருமுகமாகிற அம்ருத தடாகம் விளங்காலின்றது: இது தன்னிலே அவகாஹித்து உங்களுடைய ஸம்ஸார தாபச்களைத் தீர்த்துக் கொள்ளுங்கள்” என்று வகைத்ராம்ருதஸ்ரவஸ்ஸாக்கு வழிகாட்டியாகியிருக்கின்றது போலும் இந்தத் திருக்கை உலகில் கோண்டகாலத்தில் தாபாதுரர்களான வழிப்போக்கர்கள் தெளிய மாறு இன்னதிசையிலே நல்ல பொய்க்கூய்களெதன்று காட்டுதற்காகக் கைவீரல்குறி யிட்ட தூண்களை நாட்டிவைத்துக் காட்டுவர்களாய்த்து தார்மிகரான அரசர்கள்; அப்படியே இங்குக் காட்டுகிறபடி.

[வெவ்யிம் வச்த்ரேணதம் வரதமிதி ஸந்தர்ச்சிதமில்] திரு முகத்திலே திருக்கை படிந்திருக்கிறபடிக்கு உத்ப்ரேக்கித்தது கீழ்; அந்தத் திருக்கையைத் திருமுகம் னோக்கிக் கொண்டிருக்கிறபடிச் சூது உத்ப்ரேக்கையிறுது இது; அதாவது—தலையணையாக அமைத்துக் கொள்ளப்பட்ட தகவினாபுஜத்திலே தருவப்படாதம் பண்ணு நின்ற முகமானது கடாசுமாகிற இங்கி தத்தாலே “இந்தக்கையே-வரமளிக்கும் கை” என்று தெரிவியா ஸின்றது போலும், நடியம் நடிப்பவர்கள் வீரலாலும் முகத்தாலுமிழே உட்குத்தை விளக்கிக் காட்டுவது அங்கனே இரண்டுமாயிற்றிங்கு, பட்டர்போல்வாராள ரலிக்கிகா மறைக்குக்கண்றி மற்றாறயோர்க்கு ஸ்வமன்றிறே இவைப்பிராய விசேஷ விஜ்ஞாநம்.

[பங்கேகுறை ரூஷா பாடல்மின்] திருக்கை சிவந்திருப்பது ஒரு காரணத்தாலன் நிறே : தாமரைப்பூபோலே இயற்றியாகவே சிவந்திருக்கச் செய்தேயும் மதிசமத் காராதிசயத்தாலே ஹேஹுத்ப்பிரேஸா பண்ணுகிறபடி. கோபமுள்ள விடத்திலே சிவப்பு உண்டாகக்கண்கிறோம் ; திருக்கைத்தலத்திற்குத் தாமரைக் காட்டிலே சீற்ற முன்பாகி அந்தச் சீற்றத்தினாலும் சிவப்பு உண்டாயிற்றுப் போலுமென்கிறோர். திருக்கைக்குத் தாமரைக்காட்டில் சீற்றமேதென்னில் : “கட்டுரைக்கில் தாமரை சின்கண்பாதம் கை யொவ்வா, என் னும்படி நாம் அதன் செருக்கையடக்கி வெற்றி பெற்றிருக்கும் போது அது வெள்கி நீரிலுள்ளோயிலிந்து அழிந்துபோக வேண்டியிருக்க அது செய்யாதே இன்னும் வெளியில் தலைகாட்டுவதே! என்ற சீற்றமாயிற்று. அன்றியே, தாமரைக்காட்டை வெல்லவேண்ணும் விருப்பத்தினாலுண்டான கோபமென்றங்கூறுவார். (109)

किंतु श्रीरामेण यित्वा धनीकृतभजः विधीयाधीशत्वाद्गृह्णत इति संस्पृश्य वदति ।

निहीनां मुरुर्य शरणमिति बाहुस्तदितरः स्फुटं ब्रते पादाम्बुजवुगलम् जानुनिहितः ॥११०॥

திரை திரைம் பீரங்கேசவித்துருபதாங்க்குத்தபுஜி

விதீசாந்தவாத் கடத் திதி ஸமஸ்பகுச்ய வததி;

நிலம்நாம் முக்யம் சரணமிதி பாடும்-ஸ் ததிதா:

— வசூபஸ்தம் புதே பாதாம்பஜயகளமாஜாய சிவித

110

ஸ்ரீ ரங்கேசுவரின்: பெரிய பெருமானுடைய உபதாசிக்குத் தலையின்மார்க்க செய்து புகை: { கொள்ளப்பட்ட திருக்கால யானது வாய் திருவுபிழேகத்தை நொட்டி விடுவது அம்சப்பகுதி விடு காச அதிசெந்தவாற் கடாச இல் வாய்க்கால யான வேல (இலங்கு திருவிதாவுபிழேகம்) பொருத்தியிருக்கிறது என்ற சொல்லா சிஞ்சாரம்

ஆணாத முழுக்கான் குறையில்
 நிறீத: (கிட்டி) வைக்கப்பட்டுள்ள
 ததிர: பாற்றா: மத்தெருகு திருக்கவைனது
 பாத: அம்புஜ } திருவுடித்தாமரை விழையை
 யுளம் }
 வைக்கப்பட்டு
 வைக்காகம் “தாழ்த்தவர்களுக்கு
 முக்கீயம் } (இந்திருவடிவே) முக்கீய
 கரணம் இதி { மான புல்” என்று
 வைப்பது ப்ருதை சொல்ல நின்றது போதும்,

* * *—ஸிம்ஹாவலோகந்யாயத்தாலே மீண்டும் இரண்டு திருக்கைகளையும் சேர வந்தபவிக்கிறாரிதல். *அங்கைந்தீர் நிலீதவசனைஸ் ஸாசிதல் மெய்க்குத்தீடு என்றால் போலே மௌனநியமங் கொண்டவர்களும் அங்கவிந்யாஸ விசேஷமாதறத்தாலே அபிப்ராய ஸாசங்ம் பண்ணுவதுண்டிரே : அதுடோலோ இவ்விரண்டு நிருக்கைகளும் ஜாமை களாய்க்கொண்டே சேவ்யையினுலேயே வக்தவ்யாம்சத்தை விளங்கச் சொல்லுகின்றன வென்கிறார். தலையென்யாக அமைத்துக்கொள்ளப்பட— வொரு திருக்கையானது திருவபிழேகத்தைத் தொட்டுக்கொண்டிருக்கு மிருபபிழேலே “பரஹமருத்தர் களுக்கும் தலைவர்களை பெரியபெருமாளாருவர்க்கே இத்திருவபிழே வகும் பொருந்தும்”, என்று தெரிவிக்கின்றது போலும். இனி, திருமுழந்தாளளவும் நீட்டிவைக்கப்பட்டிருக்கின்ற மற்றொரு இடத்திருக்கையானது திருவடியைத் தொட்டுக்கொண்டிருக்குமிருபபிழே “இத்திருவடியை தாழ்ந்தார்க்குத் தக்க புகலிடம்” என்று தெரிவிக்கின்றது போலும். வலத்திருக்கையானது பரதவத்தைக் கோட்சொல்லித் தருகின்றது. இடத்திருக்கையானது ஸெளாலப்பத்தைக் கோட்சொல்லித் தருகின்றது என்றாயிற்று,

நான்காம் பாதத்திலுள்ள ‘ஸ்புடம்’ என்றால் அவ்யயம் ஆவங்காரிக ஸமயத்தின் படி உத்ப்ரேக்ஷாலிங்கமென்று கொள்ளலாகும். ... (110)

மலயஜஶஶிலिं மால்தீடாமதல்ய ஸுமணிஸரவிதாந் கௌதுமஸ்தி஦ீபம् ।

தநுஜஶஶிபாணாஸ்தேவநிதிஃ ச லக்ஷ்மிலலிதஶூதஸாஸ ரகஸவீஸஹோ: ||१११॥

மலயஜஶஶிலிப்தம் மாலதீதாமதல்ய ஸுமணிஸரவிதாந் கௌதுமஸ்தி஦ீபம்
ஸாமணிஸரவீதாநம் கேளஸ்துபஸ்ஸ்திதீபம்,
தங்குவுஷலிதாஸ்தேவநிதிஃ ச லக்ஷ்மிலலிதஶூதஸாஸ
லல்தக்குறுஹமுபாஸே ரங்கஸ்ரவம்ஸலோஹாரி:.

111

மலயஜ சி	{ சக்தனந்ததாஹம் பச்சைக்கருப்
விப்தம்	{ பூர்த்தாஹம் பூப்பட்டதாய்
ஸாமணி ஸரவீதாநம்	{ மூல்ஸை மாலையைப் படுக்கை
நாலதீ தாம	{ தல்பம் { யாகவுடையதாய்
வாமணி ஸர	{ சிந்தக ரங்கங்களினுலாயிய
விதாசம்	{ அங்களை மேற் கட்டியதை
	ஏடுடையதாய்,
கெள்துப	{ கெள்துபமணியைசிற மங்கள
ஸ்வஸ்தி தீபம்	{ தீபத்தை ஏடுடையதாய்

தநு குது	{ அஹார்க்காசிர ஏக்தாகி
விஹாண-	ஸ்ரைய
உல்லேக-	கொம்புவினுறைடான
சித்ரம் ச	ரேகைசௌ
ரங்கஸ்ரவம் ஸஹ	{ சித்திரமாக ஏடுட்ததாயு
ஸ்வமீ லலித	{ மிருக்கிற சித்திரமாக
ஸ்வஸ்தி தீபம்	{ பெரிய பெருமாருடைய
ஸ்வஸ்தி தீபம்	{ திருமர்பிலை
ஸ்வஸ்தி தீபம்	{ பிராட்டியின் விலை பஞ்சிர
ஸ்வஸ்தி தீபம்	க்குறும் உபாஸே { மாச அத ஸ்திரிக்கிறேன்.

* * *—திருக்கைகளில் சின்றும் திருமார்பிலே இழிந்து அநுபவிக்கிறார். பெரிய பெருமானுடைய திருமார்பைப் பெரியபிராட்டியாருடைய கேள்க்குறுஹமாகப் பொருந்தப் பேசுகிறார். கீழ்க்கோத்தில் திருவடியானது நிலீனானாம் முக்க்யம் சரண மென்னப்பட்டது; இதில் திருமார்பு நாளைஞுமத்தாயாக முக்க்யம் சரண மென்னப்படுகிறது. சரண சப்தம் க்குறுஹத்துக்கும் வாசகமிறே. லக்ஷ்மீ லலிதக்குறுஹமிறே திருமார்பு.

[மலயஜஶஶிலிப்தம்] கேள்க்குறுஹமானது சந்தந கர்ப்பூராதிகள் பூசப்பெற்று நற மணம் கமமும்; திருமார்பும் அங்களை யிராவின்றது. [மாலதீதாமதல்யம்] கேள்க்குறுஹத் திலே கல்வ புதுப்பசயங்ம விரிக்கப்பட்டிருக்கும்; இதுதனங்கும் குறையில்லையிரே திருமார்பில். “தோனினைமேலும் கண்மார்பின் மேலும்... புனைந்த தன்னங்குதுமாயுடையம்மான்” இறே. [ஸாமணிஸரவீதாநம்] கேள்க்குறுஹமானது விலையுயிர்க்குத் தந்தெங்கள் தொங்கவிடப்பெற்று அலங்கருதமாயிருக்கும்; *கோலமாமணியாரும் முத்துத்தாம மூம் முடிவில்லதோரெழில் கீலமேனியிலே இவற்றுக்கும்குறையில்லையிறே. [கெள்துபு ஸ்வஸ்திதீபம்] “குத்துவிளைக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்” என்றால் “தாமணி

மாடத்துச்சுற்றும் வளக்கீயத்..... நுயிலணைமேல் கணவளரும்" என்றும் "மன்னு மனிவிளக்கமாட்டி மழைக்கண்ணார் பன்னுவிசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல்" என்றும் சொல்லுமாபோலே கேள்க்குறுஹமானது மங்களதீபம் விளங்கப்பெற்றிருக்கும்; *குருமாமணிப்புண் குலாவித்திரும் திருமார்பாகையாலே ஸ்ரீகௌஸ்துபமணியே யாயிற்று இங்கு மங்களதீபம்.

[தயஜவருஷ விஷாஞ்ஜேல்லேக சித்ரஞ்ச.] கேள்க்குறுஹத்தில் ஆலேக்க்ய சித்ரங்கள் அமைக்கிற்கும்; அஸாரர்களாகிற காளைகளோடே போர்செய்யும்போது அவற்றின் கொம்பபோன்ற ககங்கள் திருமார்பிலே பொற்றி அதனாலுண்டான ரேகாசித்ரங்கள் ஸிரம்பியிருக்குமிங்கு. கேள்க்குறுஹங்களிலே வருவபங்களின் கொம்புகளை மாட்டி அழகு பெறுத்துவதும் பலவகைச்சித்திரங்க என்முதி வைப்பதும் வழக்கமாகையாலே வகுமிய வலித்தகுறுஹபங்கத்தில் வருஷவிஷானை உல்லேகைச் ச சித்ரம் என்று வ்யுத்பத்தி கொள்ளலாம், திருமார்புபங்கத்தில் துஞ்சா ஏவ வூபா:, தேபா (நகரூபை) விஷாரை: (ஜனிதா:) யே உள்ளூ: தை: சித்ரம் என்றாக்க்கவது. அவ்வது. அஸாராவேசங்கொண்ட விருவுபங்களினுடைய கொம்புகளாலுண்டான ரேகைகளினால் சித்திர மெழுதப்பெற்றிருக்கின்றது திருமார்பு என்றங்க கொள்ளலாம். நப்பின்னைப்பிராட்டியை மன்னுசெய்து கொள்ளும் பொருட்டு அவள் தந்தை கந்யாசல்கமாகக் குறித்தபடி யாவர்க்கும் அடங்காத அஸாராவேசம் பெற்ற ஏழு ஏருதுகளையும் கண்ணப்ராள் வலியடக்கி வென்ற வரலாறு ப்ரஸ்தித்தம்.

அன்றியும், கண்ணப்ராளைக் கொல்லுமாறு கம்லனால் ஏவப்பட்ட அசரர்களில் அரிஷ்டனென்பவன் எருது வடிவங்கொண்டு பசுக்களையெல்லாம் மூட்டி இடைச்சேரி யைப் பயப்படுத்திக்கொண்டு கண்ணப்ரானது திருவயிற்றின்மேற் கணவைத்துக் கொம்புகளை நீட்டித்திப் பாய்ந்துவர, பிரான் அவ்வெருதைக் கொன்றுமுடித்த வரலாறும் உண்டு. ஆகவே, தருஜவருஷவிஷாஞ்ஜேல்லேக சித்ரத்வம் எம்பெருமானுடைய திருமார்புக்கு விபவாவதார த்ருஷ்டியாலுண்டு, *கோவலனுய் வென்னென்யுண்ட வாயனேயிறே அனியரங்கனுயிருப்பது.

ஆக இவ்வகையாலே பெரியபிராட்டியாருடைய சயங்க்குறுஹமென்னப் பொருங் தின பெரியபெருமார் திருமார்பை உபாளிக்கிறே என்றாயிற்று. (111)

ஸ்ராவாரிதபேநமஸ்தல்ஹரிமாலாங்கி ஸுக்காலப்ரீஶிகரதுடின் தத இதோ வ்யாகிணிரதோக்ரம் ।

அவிக்கீஸ்துமல்லிம் ரக்வஸநெந்திமாநமாதுமுத வகை மந்ரமத்யமானஜத்திஶ்ஶாஷ விலேகேமஹ ॥११२॥

நூரா ஸ்பாரிதபேநமம்கலலூரிமாலர்த்தி முக்தாபல—

ச்சேரே சீசிகரதுந்திகம் ததஇதோ வ்யாகிரணரத்தோத்கரம்,

ஆவி: கொள்ளதுபலகங்கியி ரங்கவஸதேர் ஸிஸ்லீயழுமாத்துபும்,

வகேஷா மந்தரமத்த்யமாநஜ உதிச்லாகம் விலோகேமஹி.

112

நூரா ஸ்பாரித { மு: தா ஸ்ராரங்களைப் பெருத்த
பேசும் { ராகாலாக வடைத்தாயும்
அம்ச வாரி { கார்த்திகாலாகிற அலை வரிசை
மாலா குத்தி { ச வி ன் வம் குத்தி யை
முக்தாபல { முத்து வரிசைகளாகிற ஜல
ச்சேரே சேர { பிச்துக்களாலே அடர்க்க
தார்த்திகம் { காயும்
இதல் தத: { இருக்கும்கும்
உம்புக்கீர்த { ச, நிருக்கிற ரத்தங்கருஹ
உத்தரம் { சௌ படைத்தாயும்

ஆவி: கெள்துப { கெள்துபமணியும் திருமா
லகும் { வலமும் மகஞும் தோன்றப் பெற்ற
தாயும் { தாயும்
சிஸ்லீம் பூம அத { அஸ்விரக்க பெருமயினுலே
புதம் { ஆக்ரஸிவமாயுமிக்கிற
ரங்கவஸதே : { பெரியபெருமானுடைய நிரு
வகை: { மார்க்கை
மந்தர மலையினுல் கடையப்
பகுதின்ற கடலீ சு ன
தொக்க பெருமயை
உடையதாக
விலோகேமஹி { சேவிக்க டைவோம்,

* * *—பேரருளாளனுடைய திருமார்பிலே யீடுபட்ட ஆழவர்ன் (வரதராஜஸ்த வத்தில்) அருளிச்செய்த மத்தீயமாங்கலபேசிலஸ்து* என்ற ச்லோகத்தைப் பெரும்பாலும் திருவுள்ளம்பற்றி அருளிச்செய்வதாம் இந்த ச்லோகம். மந்தரமலிவணை மத்தாக நாட்டிக் கடைந்த திருப்பாறக்டல் போன்றுள்ளது பெரியபெருமானுடைய திருமார்பு என்கிறூர்.

[ஹாரஸ்பாரித பேங்ம] கடல் கடையுங்காலத்தில் நூரைகள் ஸிரம்பியிருக்கும்; திருமார்பிலோ வென்னில், வெண்முத்து வடாங்களே நூரைகளாம். [அம்ச லஹரி மாலர்த்தி] கடலானது அலைகள் மோதப்பெறும்; திருமார்பிலே காந்திவெள்ளாம் அலையெறிகின்றது. [முக்தாபலச்சோணி சீகாதுர்த்திம்] கடலில் நீர்த்திவலைகள் வியாபித்திருக்கும்; திருமார்பில் முத்துக்களே நீர்த்திவலைகள். [பூர்த்திம்]* மேகச்சங்கேஹூநி தூர்த்திம்* என்ற அமரகோசத்தின்படியே மேகங்கள் வியாபித்திருக்கப்பெற்ற தினம் தூர்த்திக் கொடும்; அந்த முழுப்பொருளும் இங்கு விவசிதமன்று; ‘வியாபிக்கப்பட்டது’ என்னுமளவே இங்கு விவகிதமான பொருள். [தத இதோ வியாகீண ரத்தோத்தகம்] இங்கு ரூபகாபேகைகூபில்லை; எங்குப்பார்த்தாலும் ரதங்கள் விளங்கா சிற்குநதன்மை கடலுக்கும் திரு மார்புக்கும் ஸாதாரணமிரே.

[ஆலிஃகௌஸ்துபலக்ஷ்மி] கடல் கடையும்போதிரே ஸ்ரீகௌஸ்துபமணியும் ஸ்ரீமஹாலக்ஷ்மியும் ஆவிரப்பவித்தது; அந்த கௌஸ்துப வகுமிகளின் தோற்றம் திரு மார்பிலும் குறையற்றதிரே: “குருமாணிப்புண் குலாவித்திகமும் திருமார்பு.” “அகல கில்லேனிறையுமென்றலர்மேல்மங்கை யுறைமார்பு.”

நில்ஸீப்பூமாத்புதம் நில்ஸீமேந பூம்நா அத்புதம் = பூம சப்தத்துக்கு இரண்டு பொருளுண்டு; வடிவினாகும் பெருமையும் குணத்தினாகும் பெருமையும். கடலின் விஸ்தாரம் எல்லையற்ற தாகையாலே முந்தினபொருள் அதற்குச் சேரும்; திருமார்பின் வைவாய் வாசாமகோசரமாகையாலே பின்தின பொருள் இதற்குச் சேரும். ‘நில்ஸீம பூம’ என்றவளவில் ஒருபதமாகவும் ‘அத்புதம்’ என்று வேறுபதமாகவும் பிரித்துரைக்க வுமாம். தாத்பர்யமொன்றே.

ஆக இவ்வகைகளாலே, மந்தரமிட்டுக் கடைந்த கடலின ஸ்லைமையைடைந் திருக்குமதான திருமார்பைக் கண்குளிர ஸேவிக்கக் கடவோமென்றாயிற்று. (112)

வக්: ஸ்தல்யா துலசிகமலகௌஸ்துபீர்ஜயந்தி ஸ்வீஶல் கதயதிதரா் ராஜாஜஸ்தாஸ்தம் ।

கூம்யாத்ரீநஷபரிமில்யதூதி யஶோதாநாதா ஸௌஷ்யாமரணமதிக் நஸ்மாதி விதோதி ॥११३॥

வகங்கல்ஸ்தல்யாம் துலஸிகமலாகௌஸ்துபை வைஜுயங்நி

ஸர்வேசத்வம் கதயதிதராம் ரங்கதாம்ஸ் ததாஸ்தாம்,

கூர்மவ்யாக்ரீங்கபரிமிலத்பஞ்சஹூநி யசோதா—

நத்தா, மேளக்த்யாபரணமதிகம் நல் ஸமாதிம் திகோதி.

ரங்கதாம்: பெரிய பெருமானுடைய வகங்கல்ஸ்தல்யாம் திருமார்பிட்திலே துளவி கமலா } திருக்துழாய் பெரிய பிரைட்டி கேள்வுணபை: } யார் ஸ்ரீ கொந்துபம் ஆசிய இற்றாக்ரேடு (கடிபிரக்கிர)

வைஜுயக்தி வகங்கலையானது { ‘இவர் ஸர்வஸ்மாத் பரா’

ஸர்வசத்வம் என்னுமிட்க்கை { என்னுமிட்க்கை

தயதி தராம் கன்கு விளக்குகின்றது:

தத் ஆஸ்தாம் அது சிற்க:

மொக்தய ஸ்ரீ பஞ்ச இளமைப்பகுவத்திற் குசீய ரணம் } திருவரபுரணமயக யசோதா தத்தா } யசோதப் பிராட்டியினால் கர்ம ஸ்யாக்ரீகக } ஸ்ரீம ககம் புலி ககம் எனப் பரிமிலத் பஞ்ச } வந்தேருடு கடிபி எனப்பஞ்சாய ஹூதி தாரணமரணது க: கம்முடைய ஸமாதி சிதந்த குத்திலை அதிகம் யசோதி மிகவும் மதிழ்விக்கின்றது.

***—பெரியபெருமானுடைய திருமார்பில் பரத்வ ஸெலளப்யங்க விரண்டையும் அநுபவிக்கிற அழகு காண்மின்.—திருமார்பானது பிராட்டி, ஸ்ரீகௌஸ்துபமணி, வங்மாலை முதலியவற்றால் அவங்கரிக்கப்பட்டிருப்பது போலவே யசோதைப்பிராட்டி சாத்தின அசுக்ததாலே ஆமைத்தாலி முதலிய க்ராம்ய பூவேணக்களாலும் அவங்கரிக்கப்பட்டிருக்கையாலே பரத்வ ஸெலளப்யங்களிரண்டும் பொலிகின்றன வெங்கிறார். இரண்டும் பொலிந்தாலும் பரத்வ ப்ரகாசத்திலே உபேக்ஷயும் ஸெலளப்ய ப்ரகாசத்திலே ஆதராதிசயமும் தோற்ற அருளிச்செய்கிறாரிதில்.

திருத்துமாயலங்கல், திருமாமகள் குருமாமனிப்பூண் வகமாலை ஆகிய இவ்வாபரணங்கள் பெரியபெருமானுடைய ஸர்வேச்வரத்வத்தை விளம்பரப்படுத்துகின்றன; ஆயினும் இது கிடக்க; ஆமைக்கம், புலிக்கம், பஞ்சாயுதஹாரம் என்னுமித் திருவாபரணங்கள் யசோதைப்பிராட்டி சாத்தினவை, இன்னமும் திருமார்விலே திகழாரின்று ஸெலளப்ய காங்கிரடையை விளங்கசெய்கின்றன வாலால் இதுகொண்டு உகப்போம்என்றாயிற்று.

[கூர்ம...இத்யாதி.] “அங்குவட முடுத்து தூமைத்தாலிபுண்ட அனந்தசயனன், தக்கமாமணி வண்ணன் வாசதேவன் தளர்ந்தை நடவானே” என்ற பெரியாழ்வாரருளிச்செயல் அறிட.

[பஞ்சஹேஷி] ஸ்ரீமத் வேதாந்ததேசிக னருளிச்செய்த யாதவாப்யதயத்தில் [4-9] “ப்ரஹதி஦ோபாநபங்குகாமா: ஗ோஸ்ஸத் ஗ோபதயஸ்மேதா: | ஸுவர்ணஸூப்ரயிதிமிராமா: பஞ்சாயுதீமாஶரண் கங்கு:” என்றுள்ளுச்சோகம் இங்கு அநுஸங்கிக்கத்தகும். அவ்விடத்து வியாக்கியானத்திலே “பஞ்சாயுதீமாஶரணாரண வாலனா ப்ரஹதி஦ோபாநமித்யாஹு:” என்றது அறியத்தக்கது.

க்ருஷ்ணவதாரத்தில் சைசவத்திலே சாத்தின திருவாபரணங்கள் அர்ச்சச யிலும் திகழுமோவனில்; தாதாத்மய பாவா ப்ரகர்ஷ மிருக்கிறபடி. “பெரிய பெருமானுடைய கொறுட்டைய மோந்துபார்த்தால் இன்றும் வென்னெண்ய மொச்சை நாற்றம் ‘நாற்றும்’ என்று பட்டர் அருளிச்செய்வெர்பாது ப்ரவித்தம். ஆழ்வானும் திருமாலிருஞ்சோலை யமகருடைய திருக்கபோலங்களை அநுபவித்துப் பேசும்போது ஸாந்தரபாலும் தவத்தில் “யாவாகுல்யபோனமித்சுவுகாமாணமுடிதை கபோலாவாயி ஏனுபரதர்ஷாமகை” என்றருளிச்செயத்தும் ஸமரிக்கத்தகும்.

[ங்ஸமாதிம் திதிகம் தீநோதி] மங்களாசாலநத்திலே ஊற்ற முடையோமான நாம் அச்சங்கெட்டிருக்கப் பற்றாக பெற்றோ மென்றவாறு. ... (113)

கியான் மரே மம ஜாதங்கமாடலித்யதுசித: குஶிதமிவோர் விமோ: |

ஸ்ரிவிஷோதிதங்காதிபரம்பராம் பரமிவ பிரதயதி நாபிபங்கலம். || १४ ||

கியான் பாரோ மம ஜாதங்கமாடலிதி அந்துப்தித: க்ருஷ்தமிவோதரம் லிபோ: ஸ்ரிவிஷோதிதங்காதிபரம்பராம் பரமிவ ப்ரதயதி நாபிபங்கலம். 114

விபோ: பெரிய பெருமானுடைய
உதம் திதுவிழுன்று
ஒங்க அண்ட { “பிதினுன்கு லோகங்களாக
மண்டலை } அன்ன அண்ட ஸருநாம்
மய ஏங்கு
கியாக் பர: இதி எவ்வளவு பாரம்” என்கிற
அந்துப்தித: முாக்குறையிலே

க்ருஷ்தம் இவ	தினாத்தத போதும்;
காபி பங்கலம்	திருக்கபிக் கமலமானது
பாரம்	வெளுன
ஸ்ரிவிஷா உதித { (நனத) ரகுணப் பாரிபுக	
ஒங்கி பங்கராம { குத் தகுதியான லோக	
ப்ரதயதி இவ	ஸருநாம்தை வெளிபிடின்றத போதும்.

* * *—இதில் முன்னடிகளாலே திருவயிற்றையும் பின்னடிடாராலே திருநாடிக் கமலத்தையும் அறுபவித்துப் பேசுகிறார். *அண்டரண்டப்பற்றி ண்டத்தெராகுமாசில் மெழுமால்வரை முற்றுமுண்ட திருவயிற்றை அண்டக்குலங்களுக்கு ஆச்சரயமாயிருக்கச் சொய்தேயும் பருத்துக்காட்டாதே மிகச் சிறுத்திருப்பதற்கு ஹேதாத்தப்பிரைக்கை பண்ணுகிறார். [கியான் பா இத்யாதி.] உலகத்தில் ஒருவன் எவ்வளவு உட்கொண்டாலும் கெஞ்சில் ஒரு அத்ருப்தி இருந்தக்கால் உண்டது உருக்காட்டாதே மெலிந்து போம்படியிருக்கும் என்பது ஸர்வாருபவளித்தம். அப்படியே; பெரிய பேருமரங்கு உலகமுழுவதையும் மழுதுசெய்யப்பெற்றிரும் “முத்திலங்கு காரார் திண்கடலேழும் மலையேழில் வலகேழுன்றும், ஆராதென்றிருந்தானைக் கண்டது தென்றாங்கத்தே.” எனக்கிறபடியே பெருவயிறு படைத்த நமக்கு இது ஒரு உணவோ? ரக்ஞாத்திலே பரக்கப் பாரித் திருக்கிற நமக்கு இது ஒரு வரவுசேலவோ? என்று அத்ருப்தியே கொண்டிருப்பதால் திருவயிறு மெலிந்துகிடக்கின்றதுபோலும் மென்கிறார். வரதாஜஸ்தவத்திலுள்ள *அண்டாநாம் த்வதுதரமாமங்கி* என்ற சீலோகத்திற்காட்டிலும் இதுவொரு விலக்கண ப்ரக்கியை. உதரம் க்ருசமாயிருங்கை மஹாபுருஷவக்ஞனம்; அதற்கு வேற்றிரு ஹேதுவை உல்லேசிப்பது கவிபுத்தி சமதகாரம். பரன்யதாலத்திலை உள்ளடங்கின அண்டங்களைத் திருவள்ளும்பற்றி “ஐகதண்டமண்டலீ” எனப்பட்டது; இங்கு விபோ: என்று ஸாபிப்ராயம்; பெருவயிற்றூனன் என்று குறிப்பித்தபடி.

இனி உத்தரார்த்தம் அமைந்த அழகை என் சொல்வோம்; அவாப்த ஸமஸ்த காமனென்று புகற்பெற்ற எம்பெருமானுக்கு ஒரு அத்ருப்தி உண்டாயிற்றென்றால் அதனைப்போக்க வல்லவரார்? அங்கோ! ஒருவரும் போக்கவல்லாரில்லையே! என்று பார்த்துத் திருநாடிக் கமலமானது ‘எம்பெருமானுக்குப் பரிபூர்ண த்ருப்தியை நாம் உண்டாக்கி அத்ருப்தியை அகற்றுவோம்; என்று முற்படுகின்றதென்கிறார்.

[ஸ்ரீகஷ்ணாத்யாதி.] எம்பெருமானுடைய அத்ருப்தியாவது- ‘ரக்ஞாத்திலே போரப் பாரிப்புடைய நமக்கு ரக்ஷ்யவர்க்கம் போரவில்லையே!’ எனகிற அத்ருப்தியே யிடே; மேன்மேலூம் மிகுந்தியாக ரக்ஷ்யவர்க்கம் கிடைத்துவிட்டால் இந்த அத்ருப்தி தணிக்கொழியுமே; ஆகவே, நாபிக்கமலமானது மேன்மேலூம் ஜகங்மணலங்களைப் பெருக்கப்படைத்துத்தந்து அந்த அத்ருப்தியை அகற்றப் பாரிக்கின்றது போலும் மென்ற தாயிற்று. மேல் உத்தரசதகத்திலே “நாரீபாஶ மாநாஸமிசு ஸுவநாமாமந்தீ ஸிஸ்தஸீ” (67.) என்ற சீலோகம் இங்கு அறுவைதேயும். நாபீபத்தும் மிகுந்து மிகுப்பைப் பார்த்தால் இன்னமும் ஜகத்ஸ்ருஷ்டிபண்ணுகைக்கு ஸத்ஜுமாயிருப்பது கோலே. இளமையும் செவ்வியும் மாருதே நித்யயெனவகம் பூண்டி-ஞக்கும்புடியைச் சொன்னவாறு. ரக்ஷுமிச்சா-ரிருப்பா || (114)

திவி஘चிசி஦்வந்த துநாவலஞ்சி விதிய வி஗ணயத்வீர்யே லாஸ்யாதி ரக்ஷைஷிது: |

பிணதவஶாத் தூதே ஦ாமோதரத்வகர: கிண: தடுமயங்காஷ் பட் கிலோத்வந்தம् || ११० ||

த்திலிதத்தித்ப்பருந்தம் துந்தாவலம்பி வலித்தயம்
விகணயத்தைவச்வர்யம் வ்யாக்ஷாதி ரஸ்கமலேஹமிது:;
பரணதவசதாம் ப்ருதே தாமோதரத்வகர: கிண:
ததபயக்குனக்குஞ்டம் பட்டம் கிலோத்வந்தம்,

ரங்கமேற்கிறது: ஓ. சிவ பெருமாளுடைய தங்க அவையிடம் திருவிழிந்தைப் பற்றியிருக்கிற வலி தரயம் நிலையினைத் தரிவித்துகிறது ஆசுக்கப்பட்ட சேதா சேதா அதிக் ப்ருக்கம் { மூலத்தை விடையைய் இவ்விடம் என்ன நின்றது போன்ற ஜஸ்வர்யம் { (எல் சேதா சேதா சியா { (தங்கமாறிர) ஜஸ்வர்யத்தை ப்ராக்ஷாதி விடாக்கியான் பண்ணுவிற்குத்;

தாமோதாந்தா கா: சின:	தாமோதானென்னும் திரு ப்ரணத சாதாம் { ஆச்சிதபாநிக யென்பதைச் ப்ருக்க { சொல்லா நின்றது; உதாபக்கம் { உதாபக்கன மென்கிற ஆப தந்பயகுண ஆக { மேற்கொண்ண பரவு வெள ருஷ்டம் பட்டம் { ஸ்ப குணக்களிரண்டுக்கு இல { மாகக் கட்டின பட்டம் போதும்.
------------------------	--

* * *—திருவயிற்றின் மேலுள்ள தரிவிலிகளை அனுபவித்துப் பேசுகிறார். வெளன் தர்யலாவன்ய நிலடான பெரியபெருமாளுக்கும் உத்தம புருஷலக்ஞமான வலித்தரயம் இருக்கக்குறையில்லையிடே. வலித்தரயமாவது மூன்று மடிப்புகள். அவை திருவயிற்றை மூன்று வகுப்பாகப் பிரித்துக்காட்டுவன போன்றிருக்கும். இந்த மூன்று மடிப்புகளும் எம்பெருமானுடைய மூன்று ஜஸ்வர்யங்களைக் கணக்கிட்டுக் காட்டுவதுபோலுமென்கிறார் அவைதாம் எவையென்னில், [தரிவிதசிதசித்ப்ருக்கம்] எம்பெருமானுக்கு ஜஸ்வர்யமாவது வகல சேதநாசேதநங்களுக்கும் சியாமகனுயிருக்கையிடே. அந்த சேதநாசேதநங்கள் மூவகைப்பட்டிருக்கும்; நித்யாகவெளன்றும் முகத்தர்களென்றும் பத்தர்களென்றும் சேதந ராசிகளின் வகை மூன்று; மிச்ரலத்வம், ஸத்வத்துக்கம், ஸத்தஸ்தவம் என்று அசேதந வகையும் மூன்று, ஆகவிப்படி மூவகையான சேதநாசேதநநாசிகளாகிற ஜஸ்வர்யத்தை மூன்று வகுப்பாக வகுத்துக்காட்டுவனபோலும் தரிவிலிகள்.

இப்படி ஸாவைச்வரியமாகிற பரதவத்தை வியாக்கியானித்துக் காட்டவல்ல ரேகைகள் இருக்கும்படத்திலேயே ஆச்சித பாரதந்திரியத்தை வியாக்கியானித்துக் காட்ட வல்ல மற்றெங்கு ரேகையுமுள்ளதெனகிறார் மூன்றும் பாதத்தாலே. குழந்தைப்பருவ மூளை கண்ணப்ரான், துன்பப்படுத்துகின்ற பல வீணாயாடல்களைச் செய்யக்கண்டு கோபித்த யசோதை கிருவனைந் திருவயிற்றில் கயிற்றினால் கட்டி ஒருவிலே பினித்துவிடுவது வழக்கம். கண்ணன் அவ்வர்ஹஸியும் இழுத்துக்கொண்டு அங்குமிங்கும் தவழுந்து செவ்வதும் வழக்கம்; இப்படியாலே திருவயிறு தழும்பேறிக்கிடக்கிறது : இத்தழும்புதான் இங்கே ‘சினங்’ எனவப்படுகிறது. [தாமோதாந்தவா:]- ஸஹஸ்ரநாமத் தில்—‘ஷ்வேதா-தாமோதாஸ்’ஸஹஸ்ரா: என்றவிடத்தில் பாஸ்யத்தில் தாமோதர நாமத்திற்கு மூவகைப்பொருள்களருளிச்செய்துளர் இவ்வாசிரியர் தாமே. “தத்ஸ் ஸ தாமோதரதாம் ப்ரயவே தாமபந்தா—இதி வா” (வி. பு 5-6-20) என்று அங்கு முடிவாக அருளிச் செய்த அரத்தத்தைத் திருவள்ளும் பற்றுகிறார்க்கு. (யசோதை கட்டின) தாமோதர திருவயிற்றிலே உடையவன்* என்னும் வியுதப்பத்தி இங்குக்கொள்ளப்பட்டது. தாமோதர னென்னுங் திருநாமத்திற்கு மூலமான * தாம்பே கொண்டர்த்த தழும்பானது ‘ஆச்சித பரவசன் இவன் என்னுமிடத்தைத் தெரிவிக்கின்ற தென்றநாயிற்று.

[கண்ணிருண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்பன்னிய பெருமாயன்.] கண்ணப்ரான் வெண்ணெய் முதலியவற்றைக் களவுசெய்கிற தன்னை யசோதைப்பிராட்டி அடிக்கடி தாம்பினால் கட்டி வருத்துவின்றுள்ளன்று விட்டிலுள்ள கயிறுகளையெல்லாம் துண்டு துண்டாக அறுத்துவைத்திட்டுப் பின்புதான் வெண்ணெய் களவு செய்யப்புகுவன்; யசோதை இவணை ஒரு கையிலே பித்துக்கொண்டு கயிறுதேமளவிலே துண்டு துண்டாகக் கிடைக்கும் கயிறுகளை ஒன்றேடொன்று முடிபோட்டு ஒரு கயிறு வடிவமாகி அதுகொண்டு கண்ணைக் கட்டுவள்: கட்டும்போது தன்னுடைம்புக்கு எட்டம் போராதபடி மிகச்சிறிதான் அத்தாம்பினால் கட்டமுடியாதபடி எளிதில்தன்னைத் தப்புவித்துக்கொள்ள வல்லவனுயிலும், தனது வெளசீல்யம் வெள்ளலப்பயம் ஆச்சித

பாரதந்திரியம் முதலிய நீர்மையை வெளியிடுதற்கென்றே பரதவசிலையைத் தவிர்ந்து மநுஷை ஸஜாத்தியங்க அவதரித்திருக்கிற தான் உரலோடு கட்டுண்டிருக்கை முதலிய இவ்வகைகளாலேயே அக்ஞனங்களை விளங்கச் செய்து ஏக்கர்ணவேணு மென்று கொண்டு, ஒரு சுற்றுக்கும் போரமாட்டாத தாம்பு இரண்டு மூன்று சுற்றுக்குப் போரும் படி உடம்பைச் சூருக்கி அமைத்துக்கொண்டானிறே, 'கண்ணி நூண் சிறுத்தாம்பினால் கட்டுண்ட' என்னுடே 'கட்டுண்ணப்பண்ணையை' என்றநன் கட்டகுத்து இதுவிரே. தேசிகனும் யாதவாப்புதயத்தில் (4-34.) *நீதமக்ரே.....ஸங்கோச கக்த்யா ஸ பழவு பத்யை* என்ற ச்லோகரத்தெந்தினால் இவ்வர்த்த விசேஷத்தை வெளியிட்டிருள்ளனர்.

இனி நான்காமடியால் திருவுதர பந்தனப் பட்டையத்தை யநுபவிக்கப் புகுகிருர் [ததுபயக்ஞக்குஞ்டம் பட்டம்கில் உதரபக்கம்] உலகத்தில் பட்டச்கட்டுவது விழுயோத் காலத்தை விளங்கச் செய்வதற்கிறே; பெரிய பெருமாள் தி நவயிற்றில்ஜனிக்துள்ள பட்டாகாரமான உதரபந்தனமானது கீழ்க்கொள்ள பரதவ ஸெவுப்புங்களாகிற குண தவயத்துக்கும் பட்டங்கட்டினதுபோலுமென்கிறுர். 'மேன்மையையும் நீர்மையையும் கொண்டிருக்கையாகிற ஸாம்ராஜ்யம் இத்திருவிழிற்றுக்கே உள்ளது' என்று பட்டங்கட்டினபடி.

ததுபயகுண ஆக்ருஷ்டம் = (ஸம்ஸ்கருதத்தில்) குணமென்ற கீற்றிக்கும் பெயர் ; அவ்வர்த்தமும் இங்கே விவகநிதம் ; ஒன்றைக்கட்டவேணும் னால் கீற்றினாலிறே கட்டவேணும் ; ஒரு கீற்றுக்குமேல் இரண்டு கீற்றுக்ஞமு ஸ்டானால் பின்ஜையும் இழுத்துக்கட்டலாமிறே ; பரதவெள்ளவைப்பு குணங்களாகிற இரண்டு கீற்றுக்ஞாலும் இழுத்துக்கட்டப்பட்ட பட்டமாம் உதரபந்தனம். அமலானுதிப்ராளில் நான்காம்பாட்டின வியக்கியானத்தில் இந்த ச்லோகத்தை உதாஹரித்த பிடத்து "ததுபயகுண விஷ்டம்" என்று பாடங்காண்கிறது. — (115)

தபோ ஦ேவாஸுல்யாகிதயமி஦மந்திரமிக் திகாடஸாத்தஃ பரமிதி வித்ர்காந் விஷயந् ।

விமோநீமீபா வி஧ிஶிவானி஦ாந் ஭ாவதஸ்தந்யதூமநீபரவரிதி சி஦ாந்தயதி ன: || ११६॥

த்ரயோ தேவால் துல்யால் த்ரிதயமிதமத்தைதமதிகம்

த்ரிகாதஸ்மாத் தத்வம் பரமிதி விதாங்காங் லிகடயங்,

விபோர் காபிபதமோ விதிசிவாநம் பகவத:

தந்யத் ப்ருபங்கிபாவதித்தி ஸித்தாங்கத்யதி ன: 116

த்ரய: செ வ: : { 'மும்முர்த்திகளும் ம ய ப ர
தன்ய: { 'தாகாங்' (என்றம்)
இதம் த்ரிதயம் { 'இம் முன்று மூர்த்திகளும்
அத்தைதம் { 'ஒன்றே' (என்றம்)
அஸ்மாத் த்ரிகாங் { 'இத்த மூர்த்தி த்ரயத்திற்
அதிகம் தந்தம் { 'காட்டிலும் மேற்பட்டதன
பரம் { 'தூரிய ப்ரத்துமேபரமானது,
இதி என்றம் உண்டாகிற
விதாங்காங் விப்ரதிபத்தினை
விகடய: போக்கடிப்பதாப்

விதி சிவ சிதாகம் பியங் குத்தகைஞ்சு மூல: {
பிழகாயிக்கிற
பகவத: விபோ: { பெரிய பெருமானத திரு
ஶாபிதம்: { ஶாபிக் கமலமானத
தத் அஷ்யத் { 'அத்த பகவானை யொழிக்க
பொருளைவும்.
ப்ருபங்கி பரவத { (அவதுண்டை) புகுவ செறிப்
இதி { புகு வசப்படிக்குப்பது,
என்ற
வித்தாங்கத்யதி முடிவு சூட்டித் தகுகிறத.

* * *—பெரிய பெருமானுடைய திருநாபிக்கமலமானது அவருடைய பரதவத்தை யும் ப்ரஹ்மருத்தாதிகளின் அவரத்வத்தையும் கையிலங்கு நெல்லிக்களியாகக் காட்டித் தருகின்ற தெள்கிறுர். பெரிய திருவந்தாதியில் (72) “முதலாங் திருவுருவம் மூன்றென்பர், ஒன்றே முதலாகும் மூன்றுக்குமென்பர். முதல்வா!-ஷகரிலகுகாருவா! நின்னகத்த

தன்தே புகளிலகு தாமரையின்பூ” என்ற பாசுரத்தையே பெரும்பாலும் அடியொற்றி பிருளிச்செயவதாம் இந்தச்லோகம்.

[க்ரோ தேவாஸ் தூல்யர்] அரி அயன் அரனென்னும் முன்று தெய்வங்களும் ஏற்றத்தாழ்வின்றியே ஒரு ஸிக்ரான் பெருமையை யுடன்யனவாயிருக்கும் என்பது சில்குடைய கொள்ளை, [தீரியமிதம் அத்வைதம்] இம்முன்று தெய்வங்களும் வெவ்வேறுவென்றேயாம் என்பது சிலருடைய கொள்ளை. கீழே *ந்தபோ தேவாஸ் தல்யாகி என்றது தரிமுரத்தி ஸாம்யவாதம்; இங்கு *தீரியமிதமத்தைதம்* என்பது தரிமுரத்தி ஜூக்யவாதம். வஸ்துக்கருக்குள்ள பரஸ்பரபேதத்தை ஒப்புக்கொண்டு அவற்றுக்கு ஏற்றத்தாழ்வுகளில்லாமல் சொல்லுவது ஸாம்யவாதமெனப்படும். வஸ்துக்கருக்கு பேதத்தையே ஒப்புக்கொள்ளை ஜூக்யவாதமெனப்படும். (கீழ் உதாரணித்தபெரிய திருவக்தாதிப் பாசுரத்தில் இந்த ஜூக்யவாதமாதம் எடுத்துரைக்கப்படவில்லையாகிலும் அதனை சிரலீப்பதும் ஆழவர்க்குத் திருவுள்ளேமே யென்றுணர்க்க இவ்வாசிரியர் அதனையும் எடுத்துக் கூறுகின்றாரன்க.)

[அதிகம் தீரிக் கல்மாத் தந்தவம் பாம்] இம்முன்று மூர்த்திகளுக்கும் பரதவமில்லை; இவற்றிற் காட்டிலும் மேற்பட்டதான் துரிய ப்ரஹ்மமே பரதத்துவமென்று உத்திரனை வாதம் பண்ணுவர்கள். (சுதுரத்துக்கிலையே தத்துவம் என்பர்.)

[இதி லித்கீக்கீ லிக்டயாங் லிபோர் நாபீத்ய: இத்யாதி.] இப்படிப்பட்ட விப்ரதி பத்திகளை யெல்லாம் அடியறுக்கின்றதாம் திருநாபிக்கமலம்; எங்குனே யென்வில்; இது தான் ப்ரஹ்மருத்தர் ஞக்கும் முதற்சிறங்காயி தே யிருப்பது; அப்படியிருக்கையாலே [தக்கியத் ப்ருபங்கிரவக் இதி கூல் ஸித்தாந்தபதி] ‘எம்பெருமானைத் தவிர்த்து மற்ற உலக மெல்லாம் அவனுடைய புருவநெறிப்புக்குப் பரவசப்பட்டது’ என்கிற சித்தாந்தத்தை நக்கு நன்கு தெரிகிக்கின்றது. ப்ரஹ்மருத்தர்களுக்குப் பரதவழுண்டென்று பூர்வ பகிரித்து, அவர்களுக்குப் பரதவமில்லை, பரவத்தவமேயுள்ளதென்று தலைக்கட்டின அழகைக் காண்மின். பாராந்—பரதந்த்ரம் என்றபடி. நாபீக்கமலத்தினின்றும் பிரமன் தோன்றினன்: அவனிடத்துள்ளின்று சிவன் முதலானேர் தோன்றினர்; ஆகவே ஸ்ருஷ்டிக்குக் கர்மிபூதரெல்லாரும் ஸ்ருஷ்டிக்கர்த்தாவுக்குப் பரவசப்பட்டவர்களென்பது தெளிபொருளாம். பரதத்தவமி ந்தனமை பண்ணினர் மற்றுமிகளும் ஆழவாரர்களும் ஆசார்யர்களும் மெல்லா மொரூபுறுதி நக்கட்டும்; மத்யஸ்தமான இந்த நாபீயே ப்ரபஸ்மான ப்ரத்யஷத் ப்ரமாணத்தினால் நமக்குப் பரதவழித்தாந்தம் காட்டுகின்றது பாரிஸன்றூராயிற்று. (116)

गर्मे कृत्वा गोऽमुनतं जगदन्त्मजादृशम् वाच्छति सांख्यं ननु नामिः ।

उक्षिष्टैतस्मिश्रमुखदृशमिष्यं नामीपात्रो हेति रक्षयतनाव्ये: ||१७३॥

கார்ப்பே, க்ருத்வா கோப்துமங்கதம் ஜூகதங்கதீ
மஜ்ஜித்ப்ரம்யா வாஞ்சதி ஸாம்யம் நநு நாபீ:;
உத்சாந்தப்புண்யதத் ப்ரேக்கிதுமுத்யத்பாமியும்
நாபீப்ரமோ ரம்முறதி ரங்காயதநாப்தே:.

ரக்த ஜூதா அப்புக்கடல்பொன்ற பெரிய பெரு
தே: { மாருடைய
நாபீ: சிகிராப்பியர்னத
அங்கதம் ஜீவில்த்த
ஜூத் ஏல்கத்தை
நாப்பே க்ருதங்கா மன்றத்தில்
கோப்தம் ரக்கிப்பத்தாக
அத: உன்னே
மங்குக் பரம்யா முழுகின்ற கழியோடு
ஸாம்யம் தப்பை

வாஞ்சதி கந
நாபீப்தம:
ஏத
உத்கஷிப்ய
ப்ரேக்கிதும்
உத்யத-
ப்ரமி பூம
ரம்முறதி

விகும்புகின்றது போதும்;
நாபீக்கமலமோ வென்றால்
{ உன்றக்கி யிருக்க } இங்கு
உக்கை
உயரக் கிளப்பி
பரப்பதற்காக
மேல்முகமாகக் கிளர்கின்ற
கழியாயிருக்கும் ஸிலைமையை
அடைகின்றது போதும்.

* * *—திருநாபியையும் திருநாபிக்கமலத்தையும் சேர்த்து அநுபவிக்கிறுகிறீர்தில். திருநாபியோ மண்டலாகாரமாய் ஆழந்திருக்கின்றது; திருநாபிக்கமலமோ அப்படியே மண்டலாகாரமாய் மேலோங்கியிருக்கின்றது; இவ்விரண்டின் சிலைகளுக்கும் இணக்க உத்திரவுக்கிட்டுத்துப் பேசுகிறார். திருநாபிவிஷயமான உத்திரவுக்கை பூர்வார்த்தத்தில்; நாபி கமல விஷயமான உத்திரவுக்கை உத்தரார்த்தத்தில்.

[கப்பே க்ருத்வா இத்யாதி.] பிரளயப் பெருவெள்ளம் பெருகுங் காலத்தில் உலக மெல்லாம் அந்தப் பெருவெள்ளத்திலமிருந்து போகாமல் எம்பெருமான் அவற்றைத்தனது திருவயிற்றிலடக்கிவைத்துப் பாதுகாரத்துகளிப்பிற்கு பிரளயங்குறிந்தவருமே வெளியிட டருகுகிறுனென்பது நூற்காள்கை. இவ்விஷயம் பெரிய திருமொழியில்லபதினேராம் பத்தில் “மைங்கின்ற கருங்கடல் வாயுவுகின்ற” என்ற திருமொழியில் பாகரங்தோறும் பாராட்டி விரித்துரைக்கப்பட்டுள்ளது, சிற்க.

பெரிய பெருமாளாகிற அழுதக்கடலினுள்ளே இவ்வுகைமெல்லாம் அடக்கப்பட்டு இவற்றை நன்கு பாதுகாப்பதற்காக இவற்றேருடு கூடவே சமியும் உள்ளே புகுத்து; அதுதானே திருநாபியென்னவாம்படி யிருக்கின்றதென்கை. இதன் கருத்து என்னென்னில்; திருநாபியானது சுமித்திருக்கையும் ஆழந்திருக்கையும் சொல்லப்பட்டதாம். பெரிய பெருமாளாகிற கடலில் ஏற்பட்ட சுமியாம் திருநாபி. அது ஆழந்திருப்பதற்கு மேலுால்லேகம் இங்குள்ளது. கடலில் பெரிய சரங்குகள் உட்புகுந்தால் அங்குச் சுமித்தல் உண்டாகும்; அந்தச் சுமியானது அந்தச் சரங்குகளை வெளிக்கிளம்ப் பொட்டாமல் அழுக்கி ரக்கிகுமதாயுமிருக்கும். இங்குப் பெரிய பெருமாளாகிற கடலினுள்ளே உலகங்களாகிற சரங்குகள் உட்புகும்போது திருநாபியென்கிற சுமி ஏற்பட்டது; அந்தச் சரங்குகளைப் பாதுகாப்பதற்காகவே இந்தச் சுமியும் ஆழந்திருக்கின்றது போதும் என்றவாறு.

[உத்கிப்பையதத் இத்யாதி.] உள்ளே அமிழ்ந்த சுமிதானே மேலோங்கிக்கிடக் கின்றதோ! என்னவாம்படி யிருக்கின்றதாம் நாபிக்கமலம்; அது மேலேகிளம்புவானென்னென்னில்; உள்ளே அமிழ்ந்த உலகங்களை உயர்த்துகிப்ப பார்ப்பதற்காக வென்கிறார்.)

மதஸிவ மதுகைப்பதை ரம்மாக்ரகரிந்஦்ரகாமிருப்பதையும்.

சுடுமிவ பரிஸுய ரஷ்யுரோ: கிமுபமிமீமிஹி ரக்குஜரோவோ: || 118 ||

மதஸிவ மதுகைப்பதைய ரம்பாகரபகரிக்க காபிருப்ப தாப்பம்,
ஸ்புடமிவ பரிபூய கர்வகுர்வோ கிமுபமிமீமிஹி ரஷ்குதுஜரோவோ:

118

மதுகைப்பதைய	மதுகைப்பகரிக்குடைய	பரிபூய	அடக்கி
மதம் இல	{ கொறுப்பை யடக்கி ன் து	{ அந்த மேலுணிப்புத்தோற்றப்	
	போல		பலுத்த வின்குலின்ற
ரம்பாகரபகரிக்க வாழூத்தண்டு, கரப்ப	ரக்க அஞ்ஜ	{ பெரிய பெருமானது திரு	
கா ஆழிருப்ப	தேசம், யானைத் துதிக்கை	கர்வோ:	தூடைட்டு
தாப்பம்	ஆசிய இலற்றின் அஞ்சு	இம்	ஏத அங்குலை
	செகுக்கையும்	உபமிமீழி	உலகம் சொல்வக் கட்வோம்

* * *—பெரிய பெருமானுடைய திருத்துடைகளுக்கு ஒரு உமானமும் நேரில்க் காட்டாதே; எந்த வஸ்துவை உபமாநமாகக் கூறிய நுபவீப்போமொறு தடுமாறுகிறார். வாழூத்தண்டு, யானைத்துதிக்கை முதலிய சில வஸ்துக்களை வாழான்யமாகச் சில கவிகள் தொடைகளுக்கு உபமாநமாக வர்ணிப்பதற்காகிலும் பெரிய பெருமானுடைய திருத்தொடைகளுக்கு அவை உபமாநமாக ப்ராப்தங்களால் என் நுழைத்தை முற்பாதத்தால் தோற்றுவிக்கிறார். [மதஸிவ மதுகைப்பதைய] ஆதில்ஸ்ருப்பதொல்ததில் தோன்றினவர்களாய் மஹாபலிஷ்டர்களான மதுகைப்பகளென்னும் அகராகளிருவரும் முன்னாலுகாலத்தில் நான்முகவிடத்திலிருந்து வேதங்களைக் கொண்டு கடலில்

மூழ்கி மதறந்தவிட. ஞானவளவிபைத்தரும் பெருவிளக்கான வேதங்கள் ஒழிந்தமை பற்றி உலகமெங்கும் பேரிருள் மூடி நலியாசிற்க, பிரமன் முதலானேரணைவரும் கண் கெட்டவர்போல யாதொன்றும் செய்யவறியாமல் திகைத்து வருந்துவதுகண்டு எம்பெரு மான் திருவுள்ளமிர்க்கிக் கடலினுட்ப்புகுஞ்சு அவ்வள்ளர்களைத்தேடிக் கண்டுபிடிக்க, அவர்களும் செருக்கி எம்பெரு மானை யெதிர்த்துப் பெரும்போர்ப்புரிய, எம்பெருமான் இவர்களைத் துடையாலிறுக்கிக் கொன்றருளினான்று ப்ரஸித்தமிழே. பண்டொரு ஸமயவிசேஷத்திலே அவ்வள்ளர்கள் பெற்றிருந்த வரம் பழுதாகாமைக்காவலாயிற்றுத் துடையிடையிலிறுக்கி மூடித்தது. ஆழ்வான் ஸாந்தரபாஹாஸ்தவத்தில் திருமாலிருஞ் சோலீஸ்மகருட்டய திருத்தொடைகளுக்கு விசேஷண மிடும்போது * பிண்டதஷ்டமத கைபை கீடெள்* என்றிட்டது கான்க. அதனையே அடியொற்றி அவர் திருக்குமாரரான இவ்வாசிரியரும் பேசுகிறார். மதுகைப்பர்களுடைய செருக்கையடக்கினாது பேரலவே கதளீகாண்ட ப்ரப்ருதிகளின் செருக்கையும் அடக்கியிருக்கின்ற பெரியபெருமான் திருத் துடைகளுக்கு ஒன்றும் உபமாகமாக நேர்வில்லா என்கிறார்.

மதுகைப்பயோ: என்று தவிவசநாந்தமாக இருக்கவேண்டாவோ வென்னில்; “ஸ்ரீ ஦ூந்தே விமாஷைக்வத்வதி” என்பது வையாகரண பரிபாவையாதலால் ஏகவசநாந்தமாகவே யிருக்கவான் குறையில்லையென்க.

[கர்ம] கரபமாவது—“கருந்பாடாகநிஷ்ட கரசு கரபோ வதி:” என்ற அமரகோசத்தின்படி மணீக்கட்டு முதல் சண்டுவிரவளவு மூன்றா கரபறிப்பதேகம்; இதுவும் வாழைத்தண்டு, துதிக்கை முதலானவைபோல அடிப்படை நுனி சிறுத்திருக்கையாலே தொடைக்கு த்ருஷ்டாந்தமாக வருணிக்கப்படுவதுண்டு; மதுகைப்பர்களுடைய மதத்தை மாய்த்தது போலவே கரபகீங்கராயிருப்பதற்கையும் மாய்த்து அதனாலுண்டான மேனுளிப் பினுவ சிறந்து விளங்குகின்றனவாம் பெரியபெருமாளாது திருத்தொடைகள்; இவற்றுக்கு ஸர்வதா ஸந்துக்மாகச் சொல்லக்கூடிய வஸ்து ஒன்று மில்லாமையாலே உபமாக்முகே அருபலிக்க ப்ரராப்தியில்லையே! என்செய்வோமென்கிறார். (118)

கடிளாந்திஸ்வாதிசாதுஷ்ணிவிலஸ்தகாஶ்சிகலாபாநுலேய् ।

மஹாஸ்தில்ஹநேஸுணியாதிருவாதி பீதாந்தர ரக்ஷந்தோ: ॥ ११९ ॥

கடீகாந்தி ஸ்ம்வாதி சாதுர்ய நீவீ லஸ்தரத்தா காஞ்சீகலாபாயுஸீலபம்,
மஹாப்ரம்லீநங்கமேருமாணிக்ய ஸாநா: இவாபாதி பீதாம்பரம் ரங்கபாந்தோ: 119

கடீகாந்தி	ஸ்ம்வாதி	சாதுர்ய	நீவீ	லஸ்தரத்தா	காஞ்சீகலாபாயுஸீலபம்
ஸ்தில	ஸ்தில	ஸ்தில	ஸ்தில	ஸ்தில	ஸ்தில
கடீகாந்தி	ஸ்தில	ஸ்தில	ஸ்தில	ஸ்தில	ஸ்தில
கடீகாந்தி	ஸ்தில	ஸ்தில	ஸ்தில	ஸ்தில	ஸ்தில
கடீகாந்தி	ஸ்தில	ஸ்தில	ஸ்தில	ஸ்தில	ஸ்தில

* * *—பெரிய பெருமாளுடைய திருப்பீதாம்பரத்திலே யீடுபடுகிறார். அழக ருடைய வடிவழிகிலீடுபட்ட கம்மாழ்வார் “படிச் சோதி யாடையொடும் பல்கலனும், சின்பைமெபாற கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுக்கரயே” என்றருளிச்செய்த பாசுரத்தைச் சிறிது அடியொற்றியதாம் இக்த ச்லோகத்தின் பூர்வார்த்தம்.

* சடியார்பொழி லரங்கத்தும்மா னரைச்சிவந்த ஆடையானது பெரியதொரு காளமேகத்தை உட்கொண்டிராசினர் யாதொரு மேருமலையின் மாணிகத்தாழவரை யுண்டோ. அதுபோன்றிருக்கின்றது எனகிழுர். பெரியபெருமானுடைய திருமேனி யானது காளமேகம்; அதைச்சற்றி விளங்கும் பீதாம்பரமானது—கார்முகிலை உட்கொண்டிருக்கின்ற மேருகிரித்தாழவரை! பூர்வார்த்தம் முழுஒம் பீதாம்பரத்திற்கு விசேஷணம். கலகாந்திலும்வாடியான சாதுர்யத்தை யுடைய யாதொரு நீவியண்டு. அதிலே விளங்குகின்ற ரத்துமயமான காஞ்சிபூவனத்தின் வேஷ்டகத்தை யுடைத்தா யிருக்கின்றதாம் பீதாம்பரம். நீவியாவது மேலுத்தரியக்கட்டு; அதனுடைய சதிர்க்கூட காஞ்சி ஸ்ம்வாதியா யிருக்கையாவது என்னென்னில்; * நீவிபந்தனமென்பது தனியே ஒன்று இல்லை; திருவரையின் ஒளிதான் கிளர்ந்ததாய்க்கொண்டு நீவிபந்தம்போல் ஜவ விக்கின்றதென்கை. அதுதன்னிலே மேகவாபரணம் சாத்தி யிருக்கின்றது; அது இப்படிப்பட்ட அமைப்பையுடைத்தான் பீதாம்பரம் என்கை. *** (119)

ஸ்ரீஸ்஥லங்குபரிவே இவாஞ்சுராசேஸ்நாயகாஞ்சுவாநிகுரம்சுமிவாஞ்சரஸ் ।

ஸ்ரீபாகவத்துமூசு மாநே: பீதாஞ்சரி பிசுதி ராஞ்சுரந்தரஸ் ॥१२०॥

பர்மஸ்தலாம்சுபரிவேஷ இவாம்பூராசே: ஸ்த்யாம்புவாஹுக்ரம்புமிவாம்பாஸ்ய, சம்பாகத்தும்பக மிலாம்பமுசோ மாநே: பீதாம்பரம் இபதி ரங்க: துஞ்சராஸ்ய ॥ 120

ஶக்த தாஞ்சராஸ்ய	பெரிய பெருமானுடைய	ஸ்த்யா சும்பு ஸ்த்யாயைத்து மேகத்திரங்
தீகாம்பரம்	திருப்பீதக வாடையானது	வாஹ சிருகு { சௌவாஸ்ம்
அம்புராசே:	ஸமுத்ரந்திற்கு	பம்தில
பர்மஸ்தல அம்ச	ஸாவங்ணயயான பூமியிலூ	அம்பு முச: மேகத்திற்கு
பரிவேஷ: இவ	{ ஈடைய காஞ்சியின கார் சேங் போவலும்	சம்பா தந்பகம் { மின் ஈல் சிரங்போவலும்
அம்பரஸ்ய	ஆகாசத்திற்கு	இவ { (குஞ்சு செண்டு)
		: சம்முடைய
		மா: செங்கை
		பிபதி வர்த்தனது.

* * *—மீண்டும் பீதாம்பரங் தன்னையே அநுபவிக்கிழுர். ஓரியபெருமானுடைய நிலமேனியிலே பீதாம்பரம் திருந்தானது ஸமுத்ரத்திலே ஸாவங்ணயயானதொரு ஸ்தலவிசேஷத்தின் காஞ்சியானது பரிவேஷமிட்டாற் போவலும், ராணத்திலே ஸந்த்யா காலத்துச் செக்கர்மாமுகில் ஒளியடித்தாற் போவலும், காளமேகத் தீலே மின்னவொளி கலசினுற்போவலும் பரபாகசொபாவறுமாயிருக்குதொண்டு மாநேநூற்றாம் யிருக்கின்ற தென்கிழுர்.

[அம்புராசே பர்மஸ்தலாம்சு பரிவேஷ இவ] கடல்கள் ராமுவகைப்பட்டவை யென்றும், அவற்றில் ஏழாவது கடலுக்கு அப்பால் ஸாவங்ணயயான பூமியுள்ள தென்றும் நூல்கள் கூறுவதுண்டு; அந்த ஸமுத்ரத்தை இங்குச் சொன்னதாகக் கொள்ள வாம், அன்றியே, கடல் வரத்தினங்களுக்கும் ஆகரமாகையால், நவரதனங்களுள் ஒன்றுன ஸாவங்ணமும் கடலில் உள்ளதாதலால் அநத ஸாவங்ணத்தின் காஞ்சி கலசப் பெற்ற கடலிடம் போலே யிருக்கிறதென்று இங்கு வருகினிப்பதாகச் கொள்வாருமார்.

இந்த ச்லோகத்தில் ஸமுத்ரம் ஆகாசம் காளமேகம் என்ற இம்மூன்றும் பெரிய பெருமானுடைய ஸ்தாஞ்சத்திலும், ஸாவங்ண ஸ்தலகாங்கி அங்கிமேகம் மின்னல்திரள் என்ற இம்மூன்றும் பீதாம்பரத்திலுடைய ஸ்தாஞ்சத்திலும் கொள்ளப்பட்டன. இப்படிப்பட்ட பீதகவாடையானது கமது நெஞ்சைப் பானம்பண்ணுகின்றது என்றது நெஞ்சைக் கொள்ளிகொள்கின்ற தென்றவாறு. அன்றியே, முதல்பாதத்தில் ‘பரிவேஷமிவ’ என்று பாடமாகில் த்ருப்பாந்தங்கள் மூன்றும் த்வித்யாந்தமாய், ஸமுத்ரத்திலுடைய

ஸ்ரீவரணஸ்தல காங்கி பரிவேஷம் போன்றிருப்பதும், காளமேகத்தின் மின்னல்திரள் போன்றிருப்பதுமான பீதாம்பரத்தை நமது நெஞ்சு பூர்ணாநுபவம் பண்ணுசின்றது என்றதாம். முந்தின யோஜைகையில் பீதாம்பரம் எழுவாய்; பின்தின யோஜைகையில் மனம் எழுவாய், மீண்டும்—பொன். ஶம்பா—மின்னல். (120)

வேஸूஷாந் காந்திராஜி நிமஶா விஷ்வாசி காபி ஸோந்மாதவுதி: |

ஜானே ஜாநுநந்஦வார்த்திவிர்தோ ஜாத: ஶ்ரீமத்ரங்க துங்காலயல்ய: || १२१ ||

வேஸுஷாந் காந்திராங்கி நிமக்ஞா விள்ளத்தீசி க்வாபி ஸோந்மாதவுத்தி: |
ஜாகே ஜாத: வந்தவ வார்த்தா விவரத்தை ஜாத: பீமத்ரங்க துங்காலயல்ய: | 121

ஸ்ரீ மத் ரங்க { திருாரங்கமாசிற சிறாச
துங்க ஆலயம்ய { சோ வி லை யுடையரான
வைபூஷண்யாம் { திருாபரணங்காச்சியில்
(ஏங்க்ரங்கம்) முந்தன
சீமக்ஞா சீமக்ஞா முந்தன
ஆங்கி ஏங்கி: திருப்பனி யொளியானது
விள்ளத்தீசி காந்திராங்கி விள்ளத்தீசி

க்வாபி	ஜரிடத்தில்
சோக்மாத	{ உச்சமாத வியாபாரத் சோ வி
ஒருத்தி:	{ கடியதாக
ஜாத:	{ இரண்டு முழுக்தாங்களைன்
வார்த்தா விவர:	{ சிறாச சப்தத்தின் பரிஞாம
த்த:	{ மாக
ஜாத: ஜாகே	ஆயிற்றப்போதும்.

* * *—பெரிய பெருமாளுடைய திருமுஹந்தாள்களை யநுபவிக்கிறார். எம். பெருமாளுடைய திருமேனியில் இரண்டுவகையான காந்திவெள்ளம் ப்ரவவறிக்கின்றது; திருவடி திருமார்பு திருமுகம் முதலிய திவ்யாவயவங்களில் நின்றும் ப்ரவவறிக்கின்ற சோபாபரவாறும் டுற்று; திருவாபரணங்களில் நின்றும் ப்ரவவறிக்கிற சோபா ப்ரவாறும் மற்றொன்று; இவற்றுள் திருவாபரணங்களின் காந்திவெள்ளமானது மீதாங்கு பெருகுவதாகையால் அந்தவெள்ளத்திலே திவ்யாவயவ காந்திவெள்ளமானது அமிழ்ந்ததாய்க் கொண்டு புறம்பே பெருகமாட்டாமல் உள்ளுக்குள்ளேயே எங்கும் பரவு கின்றது; அங்கனே பரவும்போது பரிமிதமான ஜரிடத்தில் அபரிமிதமான வெள்ளம் பெருக நேர்த்தால் நன்னில்தான் சுழித்துக்கொண்டு பெருகுமாகையாலே அங்கனம் பெருகி நேர்த்த சுழியோ திருமுஹந்தாளைன் நும்படி யிருக்கின்றது! எனகிறார்.

[ஜாத: வந்தவ வார்த்தாவிலர்த்தோ ஜாத: வஸ்துத: ஜாதுத்வந்தவ மென்பதில்லை. அவவயகாந்திவெள்ளம் ஜரிடத்தில் ப்ரமித்து சிற்கும் சிலைமைக்கே ஜாதுவென்று பெயரிட்டனர் போலுமெனகை. [ஜாகே] இது உதப்ரேக்ஷாஸ்சகம். ... (121)

ஸ்ரீராமயங்கை ஶ்ரீமத்யாமர்ஶஷ்கட்கிதே | தக்கேலிலிமாஸ்ஸல்லால்஦ூயல்லிதமாசரத: || १२२ ||

ஸ்ரீ ராமக்ஞாக்ஷரங்கை பீநிரங்கே பீநிரங்கையாமர்கள் கண்டகிதே,
தக்கேக்ஷி கலிங்மாம்ஸல் நாலத்வய லலித மாசரத: | 122

ஸ்ரீ புமிக்ஷா திருக்கணமும் நிலமகளும் திரு
ஶமர்க்ஷ ஹாஸ் { வடி வகும்போதன்டான
கண்டகிதே { தமர்ஷத்தினால் மயிர்க்கச்
செறியப் பெற்றனள
ஸ்ரீ ராமக்ஷரங்கை பீநிரயாத திருக்
ஜாகே { கணக்கால்கள்
அப்பிராட்டிமாகுடைய

சேரி களிக-	{ லீலாச்தமான (இரண்டு) தாமரைப் பூக்களிலுடை
மாம்ஸல-	பெருத்த
கால தவய-	இரண்டு காம்புகளின்
லலிதம்	விவாஸத்தை
ஞாரத:	அட்டுகின்றன.

* * *—பெரிய பெருமாளுடைய திருக்கணைக்கால்களை யநுபவிக்கிறார், “வடிவினை யில்லா மலர்மகள் மற்றை சிலமகள் பிடிக்கும் மெல்லடி” எனகிறபடியே திருமகளா

ஆம் நிலமகளாறும் கைவைத்து வருடப்படுகின்ற பெரியபெரும் ஞானத்தை திருக்கணைக் கால்கள் ‘அப்பிராட்டிமாருடைய லீவாரவின்தங்களின் நாளங்களோ’ இவை என்னவாம் படி யிருக்கின்றன வென்கிறார். பிராட்டிமாருடைய திருக்கையிலைக்கப்பட்ட திருவடிகள் அவர்களுடைய லீவாரவின்தங்களென்றும், திருக்கணைக்கால்கள் அத்தாமாறமலர்களின் நாளங்களென்றும் கொள்ளப்பட்டன. நாளங்களாகில் மூன் நிரமபியிருக்குமே, அது இங்குண்டோவென்ன. அதற்குங் சூறையில்ஸையென்கிறார் [பீட்டுயாமர்ச் ஷார்ட்கண்ட் கிடே] என்று. *செங்கமலத்திருக்கனும் புவியும் செம்பொற்ற ருவடியினின்வருடும் போது அவர்களது திருக்கைகள் பட்டதற்குல் மயிர்க்கூச்செற்றது கண்டதிதழியிற் ரெண்டை.

- वन्दास्तुन्दारकमौलिमालायुज्जानचेतःकमलाकरेभ्यः ।
संकान्तरागाविव पादपद्मो श्रीरुद्रभर्तर्मनवै नवै च ॥१२३॥

வந்தாரு ப்ருந்தாரக மேளவிமாலா யுஞ்ஜாக? கதி கமலா பேப்பி, ஸங்கராந்தாராகாவில் பாதபத்திமோ பூர்வங்கபார்த்துற மகன் வ நலவை

123

வாட்டாரு-	உணக்குளின் ர
ப்ருக்தாரக-	தேவர்களிலும்படய
மெனலி மாலா-	கிரீட ஸமுஹபெண்ண,
ஆஞ்சாக சேத:-	யோகிளனின் உன்சமென்ற,
கமலச கரைப்பு:	{ பிராட்டிவின் திகுகீலத்தை மென்ன ஆகிய இவற்றில் கின்றம்

ஸ்ரீ கருச்சுத் வகுப்புத்துறை சிலப்புப்புக்கடல்
 ராதேன் இல { மன போன்றிருக்கிற
 (ஸ்ரீதென்)
 பூதீங்க பாத்து : { பொய் பெறுமாறத் திடு
 பாத பத்துமை { வடிநிதி நாமநாயகன்
 மக்கள் தியானிகங்க டாலேக் ;
 கணவர் திடுக்குவுக்கடலேக் .

* * * — பெரியபெருமான்டைய திருவடிகளை யற்பவிக்கிறார். திருவடிகள் இயற்கையாகவே சிவங்கிருந்தாலும் சமத்காராடிசயக் தோற்ற ஹெதுத்தப்பிரைகளை பண்ணுகிறார். ராகமென்ற வடசோல் 'சிவப்பு' என்னும் பொருளையும் அங்பு' என்னும் பொருளையும் உடையது. சவேவமர்யாதை செலவுகிறதாயிற்று இங்கு, வங்கு வணங்காலின்ற தேவர்களின் கீர்டஸமுறைங்களில் ரத்நப்ரபைகள் சிவங்கிருக்குமாதலால் அந்தச்சிவப்பு திருவடிகளில் வங்கேற்றிற்கிறோ? : யோகிகளின் அந்தக்கரணத்திலே இத் திருவடிகள் உறைகின்றனவாதலால் அங்குள்ள ராகம் இவற்றிலே வங்கேற்றிற்கிறோ? இவ்விடத்தில் சலேவும்; அந்தராகமென்றும் சிவப்பு என்றும் விவகை. ஆழ்வான் அதிமாருவுஸ்தவத்தில் “*பூர்ணம்பாரங்குச முந்த்ர மனோ நிவாஸாத் தஜ்ஜாயாகாரலமஜ்ஜ மன்றங்களைப்பய அத்யாப்யாராத் ததுக்திதராகயோகம் பூர்ணங்கராஜானுப்புத் து முக்யமை*” என்றாருளிச் செய்த சலோகத்தை இங்குத் திருவள்ளாம் பற்றினபடி. வருடகின்ற திரு மகளின் திருக்கைகளிலுள்ள சிவப்புதாலை இவற்றில் வங்கேற்றிற்கிறோ? என்றிங்கவே உத்தப்ப்ரேக்கிக்கலாம்படி மிகச்சிவக்கு விளங்குகின்ற பெரியபெருமான்டைய திருவடித் தாமரைகளைச் சிக்கிப்பதும் துடிப்பதும் செய்வேண்ணாயிற்று. முத்துஙா:— யோகிகள்.

यद्वद्वनपणिंदतं दधिरवैर्यताण्डवं शिक्षितं यद्वद्वमीकरसाँख्यसाक्षि जलजप्रस्थमानर्दि यत्।

यद्युत्तेष्वजलस्थलज्ञमपि यद्युत्त्यपसङ्गोत्सुकं तद्विष्णोः परमं पदं वहतु नः श्रीराह्मणो महालक्ष्मी ॥१२३॥

ய പ്രുന്താവലപண്ടിതമ് തദ്ദീരിക്കുവെർ യത്തൊന്നുലാവം സിക്കിത്ഥമ് യല്ലാങ്കുമീകരണാക്കുപ സാക്ഷി ജൂലൈപ്രാബം-ത്തമാനര്ത്തിയത്, യത്പക്കടേംവള്ളുപ്പശ്വാസു പറി യത് തുഡ്യപ്രാശം കോതിബാക്കം തുക്ക ലിങ്ക്ക്രേണു പരമ്പരക്കു പത്തു നു പ്രീരംക്കിഞ്ചു സാക്കണം,

124

ஸ்ரீ ரக்ஷை: { பெரிய பெருமானுடைய
வித்தேரோ; }
ஏது பதம் யாதொரு திருவடியானது
ப்ருஞ்சாவா { விகுஞ்சாவனத்தில் உலா
பண்ணதும் } வித்தேரோ;
ஏது நான்டைம் { யாதொரு திருவடியின் காந்த
நான் ரகை; } தா விசேஷமானது
கூறிதம் தயிர்கடையுபோரைசைவினாலும்
பயில்விசைப் பட்டதோ;
ஏது எக்கீ கிருஞ்சு உட்டாராம் ஸாகந்
வையி வாயி { திற்கு ஸாக்கியா விகுஞ்சின்
நாதா, }
ஏது யாதொரு திருவடியானது

ஜலஜப்ரஸ்பர்த் { தாமரைப் பூவேரு போராடு
தமாக குத்தி } கின்ற அழகை யுடை
யதோ,
பக்தேஷு அடியவர்கள் பக்கல்
அனால்ஸ்தல்லும் { ஏற்றத்தாழ்வுவாசிபாரா
ததோ,
ஏது யாதொரு திருவடியானது
தாத்து ப்ரஸ்தாலும் { தாது சென்றும் வார்த்தையை
உத்தூகம் தபி } விலே போரை கொண்ட
தாபு மிகுஞ்சின்றதோ,
ஏது அப்படிப்பட்ட
பரம் பதம் சிறந்த திருவடியானது
ஏ: கூக்கு
மங்கலம் கோமத்தை
வறது நிர்வழிக்கூட்டவது.

* * * மைத் ப்ருஞ்சாவங்களும்] ஸர்வஜ்ஞானுடைய திருவடியாகையாலே அத் திருவடிதானும் ஜமடன்றிக்கே பாண்டித்யம் பெற்றிருக்கிறது கானும். ப்ருஞ்சாவங் வாஞ்சாரத்திலே பண்டிதமிறே. ப்ருஞ்சாவனத்தில் ஸஞ்சாரம் செய்ததென்றவாறு.

[ததீரவை யத்தாண்டவம் கிச்சிதம்] ஒருவரைப் பண்டிதவரன்றால் 'இவர் சிகை' பெற்ற இடம் எங்கே? என்று கேள்வி பிறக்குமிறே: அதற்கு ஸமாதாநம். சொல்லு கிறுப்போலே யிருக்கிறது இந்த வாக்யம். ஆயச்சி தயிர்கடையும்போது அதனேஞ்சைக் கிணங்கக் கண்ணபிரான் நாட்டியமாடுவது வழக்கம்; ஆகவே, தயிர்கடையு மோசை களினால் சிகை செப்பிக்கப்பெற்ற தாண்டவத்தையுடையதென்கை. ஸ்ரீவேதாந்த தேசிகன் கோபாலவிமச்சியில் (4) *ததீர நிம்த முகரேண நிபத்தாளம் நாதஸ்ய நந்தபவஙே காலீதாட்டியம்* என்றாளிச்செய்தது இங்கு ஸ்மரிக்கத்தகும் "ததீரவை:" என்ற பறைவாஞ்சிரத்தேச வாவாரல்யத்தால் இத்திருவடி பறைச்சுருதமென்கை. கிச்சிதம்— அப்யாஸம் செப்பிக்கப்பட்ட தென்கை. இத்திருவடி பயின்ற தாண்டவத்திற்கு ஆசாரயன் தயிரோசை போலும்.

[யத் லக்ஷ்மிகா ஸளாக்கிய ஸாக்கி] விருஞ்சாவனத்தில் ஸஞ்சரித்ததனாலும் தாண்டவம் பயின்றதனாலும் களைத்த திருவடியில் விடாய்தீரப் பிராட்டி தனது ஸாகுமார மான திருக்கையினால் ஏற்குவதை அந்துநித்தார் போலும்: *வடிவினையில்லா மலர் மகள் மறைற நிலமகா பிடிக்கும் மெஸ்வடியிறே. அப்படி பிராட்டி பிடிக்கும்போது அவளது கைகள் படுதே தனதுண்டாரும் இன்பத்தை அநுபவித்த திருவடிகளிறே இவை யென்கிறார். தனைப் பிடிப்பதனாலே பிராட்டியின் திருக்கைகளுக்கு ஸளாக்கியமளிக்க வல்ல திருவடி என்றுப் பிலர் பொருள் கூறுவர்.

[யத் ஜலஜப்ஸ்பர்த்தமாங்கத்தி] ஸஹஸ்ரமான காந்தி, குளிர்ச்சி, பரிமளம், ஸளாகுமார்யம் முதலிய குணங்களில் தாமரைப்பூவை வென்றிருக்கிற திருவடியென்கை. "ஸ்பர்த்தமாக" என்றது ரண்டைசெய்கிற என்றபடி. 'ப்ர' என்னும் ஹபஸர்க்கத்தையும் 'கூடி' ப்ரயோகித்ததனால் சண்டைசெய்து வெற்றிபெற்றஸையும் விவகாதமென்னலாம். அந்தோ! இத்திருவடியின் கொடுமையை என்சொல்வோமா!; தாமரையிற பிறந்த ஓவி பிடிக்க ஸளாக்கிய மகைகின்ற தான் அவனுக்குப் பிறப்பிட மான தாமரைப்பூவே அன்புபாராட்டவேண்டியிருக்க அது செய்யாதே அத்தோடு சண்டைசெய்கிறதே! என்பது உள்ளுறை.

[யத் பக்தேஷ்வந்தல்லஸ்தலஜ்ஞம்] 'இன்னார் தாறந்தார். இன்னார் உயர்ந்தார்.' என்று வாசிபாராதே அணைவர்க்கும் புகலா யிருக்குந்தன்மையைச் சொன்னபடி. பக்கி

யென்பது ஒன்று கெஞ்சிலே பிறக்கவேண்டுமத்தனை; அது பிறந்துவிட்டால் மற்றைறப்படி ஜங்மவருத்தாதிகளாலுள்ள தாழ்வு அப்ரயோஜகமிறே பகவத் பரிக்ரஹத்திற்கு. “வேடன் வெடுவிச்சி பகு குரங்கு சராசரம் இடைச்சி இடையர் தயிரதாழி கணி மாலாகாரர் பினவிருக்கு வேண்டியிலிட்டவர் அவன்மகன் அவன்தமதி ஆணையரவும் மறையாளன் பெற்ற மைந்தனுகிற பதினெட்டு நாடன் பெருங்கூட்டு கடத்த மாப்தனை வழித்துணையாக்கி” என்ற ஆசார்ய மற்றுதயலாக்கியை (ஸ. 228) இங்கு ஸ்மரிப்பது.

[யத் தூத்யப்ரஸ்லங்கோத்ஸாகமி.] பட்டர்க்கு பூர்வாமாவதாரத்திலே அவவற்ற பகுபாதமுண்டென்பது ப்ரஸித்தம். சிறியாத்தானென்பவர் பட்டருடைய ரஸோக்தி களைக் கேட்கவிரும்பி ஒருஊள் பட்டர் ஸங்கிதியிலே விடைகொண்டு ‘சக்ரவரத்தி திரு மகனுர்க்கு எவ்வா ஏற்றமுண்டேயாகியும் ஆசிரிதர்களுக்காகக் கழுத்திலே ஒலைகட்டித் தூதுபோன ஏற்றமில்லையே; அந்த ஏற்றம் கண்ணபிரானுக்கேயனரே வள்ளது:’ என்றார். அதை பட்டர் கேட்டருளி ‘இய! குணக்கடவாகிய இராமபிரானுக்குத் தூது போதல் அசிஷ்டமன்று காணும்; இக்காரு வம்சத்திலே ஸுர்வபெளமனுகப் பிறந்தானுகையாலே மஹாராஜன் கழுத்திலே ஒலையைக்கட்டித் தூதுபோக விடுவாரைக் கிடையாமையாலே இராமன் தூதுபோகப் பெற்றிலனத்தனை. அந்த அவதாரத்திலே திருவடி [அநுமான்] அங்கு மின்கும் போவது வருவதாய்க்கொண்டு தாக்கருதயன் செய்து வார்த்தை சொல்லித்திரிந்த ஏற்றத்தைக்கண்டு ‘நாமும் இப்படி ஆசிரிதர்களுக்காகத் தூதுபோகப்பெற்றிலோமே’ என்று திருவள்ளும் குறைபட்டு அக்குறை திரு கைக்காகவே பின்னை இழிகுலத்திலே வந்து பிறக்கு தூதுசென்றுன்; கூத்தரியனென்று நிச்சயிக்கில் தூதுபோக விடமாட்டார்களென்று அத்தை மறைத்து வளர்ந்தான் காணும்: அபிவிக்த கூத்தரியகுலத்திலே பிறந்தால் ‘தூதுபோ’ என்று ஏவ ஒருவர்க்கும் நா எழாதிரே’ என்றாருளிச் செய்தாரென்று ப்ரஸித்தம். திருமங்கையாழவார் “முன்னேர் தூது வானரத்தின வாயில்மொழிந்து. அரக்கன் மன்றாரதனனை வாளியி னல் மாளமுளிந்தவேன, பின்னேர் தூது ஆதிமன்றர்க்காகிப் பெருசிலத்தார், இன்னை தூதனென சின்றுன்” என்ற பாசுரத்தையடியொற்றி யருளிச்செய்ததாமிது. இதில் : இன்னை தூதனெனப்பட்டான்” என்னுமல் “இன்னை தூதனென சின்றுன்” என்கையாலே பாண்டவதூதனோன்று பேர்பெற்றபிஸ்புதான் எம்பெருமானுக்குத் தரிப்புண்டாயிற்றென்பது விளங்கும்.

இங்கே “தூத்யப்ரஸ்லங்கோத்ஸாகம்” என்று விசேஷணமிடுகிற அமுகு வாசாம கோசரம். எம்பெருமான தனது திருவடியை கோக்கி, பாதமே டி அமரருடைய செல்னியிலே வீற்றிருக்க விரும்புகிறுயா? அடியவர்க்கட்காகத் தூதுசெலவை புறப்பட விரும்புகிறுயா? என்றால் தூது செலவதையே பெறுப்பேருக சின்னத்து அது தன்னிலே சாலவும் காதல் கிளர்ந்திருக்குமாம். தூது போவதென்கிற வார்த்தை யுண்டாகுமளவிலேயே குணைக் கூத்தடிக்குமாம். தூது செல்ல அவஸரங்கிடப்பெறதப்போதோ வென்று எதிர்பார்த்திருக்குமாம்.

[தந் விழ்ணோ: பூர்வங்கினை: பரமா: பதம்: கீ: மங்களம்: வறநது] இப்படிப்பட்ட பெரிய பெருமானது சிறந்த திருவடியானது “*யோககேஷுமம் வறநாம்பறநம்* என்று வாயோலை செய்து கொடுத்த ப்ரதிஜூனகுணை நம் திறத்திலே சிர்வலிக்கவேணு மென்கிறார். 124

ஶிஜானாதுதிரிசிஜிநிமாரிப்பீஜாராவிந்஦ிஜாத்திரிக்கப்பகாஷ்சுக்குரைத்தை ரேதாமை:]

எழ்வேண ஜய திவிகமஸுல் புத்தாராமேதித் தீரேஶாயபாடபக்காஷ்சுரைத்தை ரேதாமை: || 125 ||

சிஞ்ஜாங்குதிசிஞ்ஜீமிஜிரவை வுஞ்சாராவிந்தவஜுக்கீடு
சத்தீகல்பகசங்கக்காரமுதரைஸ் தைஸ், தைச்சி ரேகாமாயை/
ஐக்வர்யேண ஜயம் த்ரிலிக்ரமமுகம் துங்கயத்போம்போடுதம்
பூர்வகேசயபாதபங்கஜூயுகம் வந்தாமாறே ஸங்தரம்,

ஜி. கே. டி. வெ. ஸ்ரீ வெங்கிரி	வாருஸ்வரதாந்த்ரே	கூட உறுபு
திரிவிக்ரம் முசம்	முகவியிட்டங்கள் முதலான ஒழும்	விறை சேஷ்டிடங்களை
ஆம் பேராட்சம்	பல்காறைம்	(யதாதா)
குவைத்திலிருந்து கோ	பரவித்தப்படுத்துகிற	
கிளுஷ்ட் சகுதி	ஒலிக்கின்ற கோ	ரூபியான்
கிளுஷ்டி மணி	கிளுஷ்டி சுதங்கை மணி	
காலை:	களின் ஒசைக்காறும்,	
கேரளமையி:	கேரகவழிமயை	
ஈடு: ஈடு:	அப்படிப்பட்ட	
வங்கி:	வங்கமென்ன	
அரவிக்கத-	தாமரையென்ன	
தல்ஜி-	கொடுமென்ன	
கந்தி-	குடைமென்ன	
கல்பக-	கல்பங்குடுமென்ன	
கஞ-	கங்கமென்ன	
கந்தி-	கங்கரமென்ன	
முகுதா:	{ கண்ணுடுமென்ன ஆகிய	
	{ இவற்றுதும்	
ஈடுக்காம்	அழியதான்	
ஸ்ரீராம்கிருஷ்ண பாத	{ பெரிப் பெருமாளுடைய தீரு	
பங்காழுகம்	{ வடித் தாமரையினையை	
கங்காம்ரே	வணக்குகிறோம்.	

* * *—மீண்டும் பெரியபெருங்கடைய திருவடித் தாமரைகளை வணங்குவோமென்கிறார். திருவடிகளுக்குத் திருவாபரணமாகச் சதங்கைகள் சாத்தப்பட்டிருக்கின்றன; அவற்றில் எள் கிணகினிகள் ஒவிய்பதனுலூம், வழ்ரேகை அரவிந்தரேகை முதலிய ரேகைகள் திகழுவதனுலூம், திருவடிகள் பரமஸாந்தரமா யிருக்கின்றன வென்கிறார்.

[சிஞ்ஜாங்குதி சிஞ்ஜீவிமணிரவை:] வேதங்களினுடைய தவசிகளே நாபுரங்களின் தவசிகளாகப் பரிணமித்தனவென்று திருவுள்ளாம் பற்றுகிறுர். “மீரி ஜா ஶிஜினி ஏண்:” என்ற அமரங்கோசத்தின்படி ‘சிஞ்ஜீங்’ என்னும் சப்தம் வில்நாணியைச் சொல்லுவ தூயினும் மற்றும்யல் கோசங்களினால் எத்தமான ஆபா மென்னும் பொருளில் இங்கே ப்ரயுக்தமென்றார்கள். ‘சிஞ்ஜாங்’ என்பதற்கு—‘இலிக்கின்ற’ என்று பொருள். ‘ஶிஜி அயக்க ஶந்தே’ என்ற தாதுவில் ஶிட்கே என்று வட்டருபம் நிவ்பங்கமாகி அதிலிருந்து உண்டான குபம் [சிஞ்ஜாங்] என்பது—‘ऐஸ்வரீ (ஸஹ) பிவிகமஸுர ஜயம் ஆஸ்ரிதே (யथா தா) ஸுயாதி: ஶிஜாநஸுதிஶிஜிநிமणிரவை:’ என்று அங்வயிப்பது. எம்பெருமானுடைய ஐச்வர் யத்தையும் உலகளாந்தது முதலான வெற்றியையும் பலகாலும் கோரிக்கின்ற விண் படி விசக்கம் ‘ஃபா பாதிவானி விமமே ரஜாஸி’ இத்யாதி வேதவாக்குக்களே நாபுரங்களாகப் பரிணமித்ததுக் கிருவடிகளிலே வக்கு சேர்ந்து ஒலிக்கின்றன வென்றபடி. மேல் உத்தர சதகத்தில் தரிவிக்ரமாபதாகத்தை அநுபவித்தருளிச்செய்யும்- சுலோகத்தில் * ரேத்ரவே தவ ஜயஸ்வரோ டிண்மஸ்தவ வேட: * என்றது இங்கே அநுஸங்கேயம்.

ஶக்ரரயாக்கலை சுவர்விந்திக்கு குடும்பத்தின் முனிசிபல் தலைவர் என்று ஸ்தோதர் ரத்தகத்திலும், “இருக்காவிற் சங்கு இருக்காவிற் சங்கு ரம்புள்ளடி. பொறித்தமைந்த இருக்காவும்” என்று பெரியாழவார் திருவிமாபுரியிலும் அநூலங்கிடப்பது. ஆக இவற்றுலே அழகு பெற்றிருக்கிற பெற்றிப்பெருங்காள்கள் திருவடித்தாமரை யினையை வணங்குகிறேன்றாயிற்று. (125)

पुनानि भुवर्नान्यहं वहुमुखीति सर्वाङ्गलीशलज्जस्तितजाह्वीलहरिवृन्दसन्देहदाः ।

दिवा निशि च रक्षणश्चरणचात्कल्पद्रमप्रवालनवमज्जरीः नखरुचीर्विगाहेमहि ॥१२६॥

நிலதம்	{ (எங்கொலிய) கான்	பெரியபெருமான்டைய
பழா-முடி ஸ்தி	{ பலவாருகப் பெருவா சின்ற கொண்டு	நிருவதிகளைகிற
புவரசி	உவகங்களை	அஷ்சிய
புரசி	பரிசு ந்தமாக்கங்கடவேன்	கல்பங்குமர-
இதி	என்ற	ப்ரஹாவ-
வாவ அங்குலி—	{ எவ்வாத் திருவிரல்களினின் நம்	{ வீரங்களையிர பல்வாங்களி
ஜாலஞ்சிலித—	சாசங்கவன்ற பெருகின	தூயை
ஜா-நமாவி—	கங்கையிழுடைய	{ புது பூ பல்கொத்துக்க
வாவி ப்ருக்த—	{ அஸைவரிசைக்கோ இவை எக்கு:	பேஷ்ட்
	எங்கிற	கங்களிய எங்கிளில்
வாக்தேந்தர:	{ வாக்தேந்தர் வினாயிப்பன வான்	இருவும் பகலும்
		{ சுத்த சிதாபவிக்கடக் வேங்.

* * *—பெரியபெருமான்டைய திருவடிகளிலுள்ள திருவிரல்களையும் திருக்கங்களையும் அநுபவிக்கிறார். பட்டர் இந்த ஸ்தவ வ்யாஜத்தாலே ஜானா-ஜாங்குமிறே அநுவட்டிக்கிறது. பூர்வசதகமாகிற ஒரு யஜ்ஞாம் ஸமாப்திக்கு உங்முகமா யிராக்னரசிடே. யஜ்ஞா ஸமாப்தியிலே அவப்புருதல்ஸ்நாகம் பண்ணப்ராப்தமிறே, திருமுடி. தோடப்பக்த திருவடியிருக்க அநுபவித்தவிடாய் திருக்கைக்காகவும் நதியிலேபடிந்து குடைக்காடக் தேட்டமா யிருக்குமிறே. * தயரதன் பெற்ற மரதகமணித் தடத்தகுகே சிற்குமிவர் இவி வேங்கூரு துறை தேடிப்போகவேணுமோ? திருவடிகளிலே பெருகுகின்ற சிலகுணப்ரவாஹத் திலே குடைந்தாடுவோ மென்கிறார்.

ஒவ்வொரு திருவிரலின்றும் திருக்கங்களின் ஒளிவெள்ளம் ப்ரஸரிப்பதை கோக்குங்கால, முன்பு தீரிவிக்ரமாவதார காலத்தில் திருவடியில் ஸின்றுங் கொன்றின கங்காநதி தாள் ‘நான் இன்னமும் பலமுகமாகப் பெருகி உவகங்களைப் புனிதமாகக்கடவேன்’ என்று எவ்வாத் திருவிரல்களிலின் றும் சளசளவன்று பெருகுகின்றதேரு! என்று சங்கிகலாம்படி யிருக்கின்ற தென்கிறார்.

இன்னமும் எங்கனே யிருக்கின்ற தென்கில் [சண்சாரு-லபத்துமப்ரவாலகவ மஞ்ஜீரி] திருவடிகளாகிற கல்பவ்ருக்தத்தின் திருவிரல்களாகிற பல வைங்களினின்றும் கிளர்ந்த ப்ரங்கொத்துக்களென்னலாம்படி யிருக்கின்றது திருக்கங்களின் பகு. பெரியபெருமானோக் கல்பவ்ருக்தமாகக் கொண்டு; திருவடிகளை அதன பல்ல வமாகக் கொண்டு நக்காந்திகளை நவமஞ்ஜீரியாகக்கொண்டு உரைக்கவுமாம். ஆக இப்படிப்பட்ட கா கிரணப்ரவாஹங்களில் பகலுமிரவும் படிந்து குடைந்தாடுவோமென்றாயிற்று. (126)

ஆரக்ணோ: படகிஸலயே நிலமுனிஸையை கந்த வூத்பணசிமத்யுபாதராஜீவை.

நித்யாம்ர்சாந்தவிஷிமுகஸ்தோமஸ்ஶாயமானை: ஹமா-ஸோஜீனிவிடனிகடே ராமசிதோபநீதை: || १२७ ||

பூர்வங்கேந்தோ: பதகிஸலயே லெமமஞ்ஜீரமைத்தர்யா

வந்தே வந்தப்ரணையிமதுபவராதாஜீவஜூஞ்சே,

கித்யாப்யர்ச்சாந்தலிதிமுகஸ்தோமஸ: சம்யமாகை:

நேமாம்போஜைர் நிபிடகிகடே ராமலீ-தொப்பைதை: 127

சில மஞ்ஜீர	{ சிலரத்தகமயான சிலம்புகள்	சித்ப அப்பங்க்கர- சித்ப அப்பங்க்கரத்தில்
மத்தர்யா	{ பொகுஞ்சி யிருப்பதனுலை	கத- வண்பிக-.
ஏற்குத் தரகாத	{ பூலாடியப்பற்றி யிருக்கும்	விதி முட { பிரமது- ய முகங்களின்
மதுபவரகா	வண்டினங்களை புலட்ட	ஷ்டோம- { கட்டமோ வெஞ்ச
ராஜீவ ஜஜங்கே	தான் தாமஸப்புகவை	ஸம்ப்யமங்கள: { வாக்த சிக்கப் படுகின்றன
	வென்றிருப்பனவும்,	வாய்

ஈம ஸ்தா	{ மு ரீமாநுஜம் ஸி காதவி பூசைகை;	அஹம் ஸமஸ்பிக்கப் பட்ட யலான்	{ சிபிட சிகே... ஶரீரங்க ஸ்ரீக்ஷே; { பெரிய பெருமானது பல்வகு ஶஹம் அம் பொன் தாமரைப் பக்களி போகை; { அல்	திட்டவெளியற்ற ஸமீப பரதேசத்தை ஏடையவை களுமான
---------	------------------------------------	--------------------------------	--	--

போகை; { அல் ஶரீரங்க ஸ்ரீக்ஷே; { பெரிய பெருமானது பல்வகு
பக்க சிலையே { போக்க திகுவடிகளை
வக்கே வணக்குகிறேன்.

* * *—பெரிய பெருமாநுடைய திருவடிகளை வணங்கி இந்த சதகந்தனைத் தலைக்கட்டியருஞ்களூர். [ஸிலமஞ்ஜீரமைத்ரியப் பஞ்சப்ரணயமிதுப வ்ராதாஜீவஜூத்ரே] நீலரத்னமயமன திருச்சிலம்புகளை அனிச்திருக்கரையினுலே—அடியில் ஸண் டு கள் மொயத்திருக்கப்பெற்ற தாமரைமலரை வென்றிருக்கின்றனவாம் திருவடிகள். தாமரை மலரின் ஸதானத்திலே திருவடிகளும் நீலநாபுர ஸதானத்திலே வண்டுத்திரள்களும் கொள்ளப்பட்டன. தாமரைக்கு வண்டுகள் ஸஹாயம்; திருவடிக்கு நீலநாபுரம் ஸஹாயம். ஸஹாயத்தோடு கூடின இரண்டும் போர்செய்ததில் திருவடிக்கு வெறறியுண்டா யிற்கிறன்கை.

[ந்தெப்பாய்ர்ச்சேத்யாதி.] சக்ரவர்த்தி திருமகனுரும் ஜங்ககுல ஸாந்தரியும் ஸமர்ப்பித்த பொற்றுமரைப்பலர்கள் * சித்தியம் திருவடிகளில் வணங்குகின்ற நான்முக ஜுடைய முகக்கல்லை மூலங்களோ இவை! என்கிற ஸக்தேஹத்திற்கு ஆஸ்பதமாயிருக்கின்றன வென்கிறூர். “எம்மாண்பிளவன் நான்கு நால்கு நாலு மெடுத்தேத்தி பீரின்டு முகமூங்க கொண்டு, எம்மாடுமெழிற்கண்க னெட்டினேஞ்சு தொழுதேத்தி யினிதிறைஞ்சு சின்றசெமப்பானம்மான்றன் மலர்க்கமலக் கொப்பூரதோன்ற அனியரங்கத் தரவணை யிற பள்ளிக்காள்ளுமம்மான்” (1-8.) என்ற பெருமாள் திருமொழிப் பாசுரத் தாலும் * கலபாகோ பறந்தீங்க மாண்டலுகள்க்கங்காப்புலோபாத்யத் ப்ரஹ்ணா த்வாம் * என்ற மேல் உத்தரசதக ச்வோகத்தாலும் நான்முகனுடைய நித்யாராதக ஸிர்வைட அறியத் தக்கது.

[ராமலீதோரீதை ஹேமாம்போஜை: ஸிபிடநிடே] இது ‘பக்கிஸலயே’ என்ற தற்கு விசேஷணப்; த்விதோ த்விவசகம். ஸ்ரீராமபிரானும் பிராட்டியும் கெடுநாள். ஆராதித்த சிவயமங்கள் விக்ரஹ மென்று சொல்லிப் போருவதுண்டிரே. * ஸ்வயமத விபோரி ஸ்வெங் ஸ்ரீங்கதாமி ஈதிலிரமணவட்டா ஸ்வார்ஹாண் ஆராதாங்கியளி லம்பிதை: என்று உத்தரசதகத்தன்னிலு மருநிச் செய்யப்பட்டது. ஸ்ரீராமபிரான் பகவதாராதநம் பண்ணினமையை * ஸ்வரூப் பத்தியா விசாலாக்கியா நாராயண முபாகமத் * என்று ஸ்ரீராமா யனமும் சொல்லிற்றிரே.

(*) ஆக, இப்படிப்பட்ட பெரிய பெருமாநுடைய திருவடிகளை வணங்குகின்றே என்றார்யிற்று. ...

பெருமாள்கோயில் பிரதீவாதி பயங்கரம்
அண்ணாங்கராசாரியர் இயற்றிய
ஸ்ரீங்கராஜஸ்துவ வ்யாக்யாந்த்தில்
பூர்வசதம் முற்றுப் பெற்றது.

எம்பெருமானுர் திருவடிகளை சரணம்.

பட்டர் திருவடிகளை சரணம்.

ஐயர் திருவடிகளை சரணம்.